



**TAMILNADU POLLUTION CONTROL BOARD**

**MINUTES OF PUBLIC HEARING CONDUCTED FOR THE PROPOSED CLUSTER ROUGH STONE AND GRAVEL QUARRIES M/s GOMUKI BLUE METALS QUARRY OVER AN EXTENT OF 2.47.9 HA AT S.F. NOS: 238/2 PART, 239/1B, 239/2B, 240/2B PART, 241/1 PART, 241/2 PART, 241/3 PART, 241/4 PART, PACHAPALAYAM VILLAGE, SULUR TALUK, COIMBATORE DISTRICT, THIRU. K.JAYAKUMAR ROUGH STONE AND GRAVEL QUARRY OVER AN EXTENT OF 1.62.5 HA AT S.F. NOS: 212/1A PART, 212/1B, 212/2A, 212/2B PART, 212/3A, PACHAPALAYAM VILLAGE, SULUR TALUK, COIMBATORE DISTRICT COVERING OVERALL EXTENT OF 4.10.4 HA ON 12.08.2024 AT 11.00 A.M AT M/S SUYA UTHAVI KULU KOOTAMAIPPU KATTIDAM, PACHAPALAYAM PANCHAYAT, PERIYAQUILI, SULTANPET PANCHAYAT UNION , COIMBATORE DISTRICT.**

**Name of the Project:**

Proposed cluster Rough Stone and Gravel Quarries (2 Nos.) at Pachapalayam Village, Sulur Taluk, Coimbatore District covering overall extent of 4.10.4 Ha.

|  |   |
|--|---|
| <b>1) M/s GOMUKI BLUE METALS QUARRY</b> over an extent of 2.47.9 Ha at S.F No. 238/2 Part, 239/1B, 239/2B, 240/2B Part, 241/1 Part, 241/2 Part, 241/3 Part, 241/4 Part, Pachapalayam Village, Sulur Taluk, Coimbatore District | Proposed Rough Stone & Gravel quarry over an extent of 2.47.9 Ha. |
| <b>2) Thiru. K.JAYAKUMAR ROUGH STONE AND GRAVEL QUARRY</b> over an extent of 1.62.5 Ha at S.F. No. 212/1A Part, 212/1B, 212/2A, 212/2B Part, 212/3A, Pachapalayam Village, Sulur Taluk, Coimbatore District                    | Proposed Rough Stone & Gravel quarry over an extent of 1.62.5 Ha. |

**Present:**

|   |              |   |   |
|---|--------------|---|---|
| 1 | Tmt. B.Jeeva | : | <b>Special District Revenue Officer,<br/>(Land Acquisition and Management unit)<br/>Coimbatore District</b> |
|---|--------------|---|---|

|    |                      |   |  |
|----|----------------------|---|--|
| 2  | Dr. R.Chandrasekaran | : | <b>District Environmental Engineer,</b><br>Tamil Nadu Pollution Control Board,<br>Coimbatore South.  |
| 3. | Thiru. J.Sathesh     | : | <b>Assistant Environmental Engineer,</b><br>Tamil Nadu Pollution Control Board,<br>Coimbatore South. |
| 4. | Thiru. M.Sheik Nawas | : | EIA Consultant<br>M/s GEO Exploration and Mining Solutions,<br>Salem.                                |
| 5. | Public               | : | 161 Nos. (List enclosed as Annexure)   |

\*\*\*\*\*

The District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South welcomed the Special District Revenue Officer (Land Acquisition and Management Unit) Coimbatore all general public and project proponents who are attending the public hearing for the Proposed Rough Stone & Gravel Quarries (2 Nos) at Pachapalayam Village, Suler Taluk, Coimbatore District covering overall extent of 4.10.4 Ha namely **1) M/s GOMUKI BLUE METALS QUARRY** over an extent of 2.47.9 Ha at S.F No. 238/2 Part, 239/1B, 239/2B, 240/2B Part, 241/1 Part, 241/2 Part, 241/3 Part, 241/4 Part, Pachapalayam Village, Suler Taluk, Coimbatore District; **2) Thiru. K.JAYAKUMAR ROUGH STONE AND GRAVEL QUARRY** over an extent of 1.62.5 Ha at S.F. No. 212/1A Part, 212/1B, 212/2A, 212/2B Part, 212/3A, Pachapalayam Village, Suler Taluk, Coimbatore District; It is required to get Environmental Clearance (EC) from the Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC), Government of India for certain projects including quarry after conducting Public Hearing. He added that the press release informing the conducting of Public Hearing was published in “**Dinathanthi**” and “**Deccan Chronicle**” dated 09.07.2024 and also pointed out the EIA report and Executive summary are made available for public reference at respective Offices and pamphlets have been distributed to public regarding the public hearing. He also informed that the project consultant on behalf of project proponent would make a presentation on the proposed project, after which the public can express their views.

The District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South also stated that the views, suggestions and queries of the public and reply by the project proponent will be recorded through videography/ Audio and the same will be sent to the State Environment Impact Assessment Authority of Tamilnadu.

Special District Revenue Officer (Land Acquisition and Management Unit), Coimbatore District, has initiated the Public Hearing process and requested the project consultant to explain about their proposed project through power point presentation and requested the public to register views related to Environment.

Thereafter, Thiru.M.Sheik Nawas, EIA Consultant, M/s Geo Exploration and Mining Solutions, Salem, Tamilnadu of the proposed project has made presentation about the proposed project to the public along with Environmental Management Plan.

Then, the District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South has invited the public to express their views and comments about the proposed Project. The views and suggestions of the public are detailed below:

**1. Mr.Rajagiri**

My name is Rajagiri, from Periyakuiyili Village. I have been working in M/s Gomuki Blue Metals for the last five years. We were working for three years without any hindrance. For the last one and half years, the livelihood is being affected due to the lack of mining lease. Therefore, our livelihood is also getting affected. If permission was granted for the quarry, our livelihood will improve and we will live happily.

**2. Mr.Karthik**

My name is Karthik. I have been working in M/s Gomuki Crusher for the last four years. For the last one and a half years, the livelihood is being affected due to the lack of mining lease. He requested to grant license for the quarry.

**3. Mr.Selvakumar**

My name is Selvakumar. I am from Kunnathur. I have been working in M/s Gomuki Blue Metals for the last two years. Our livelihood is being affected due to the lack of rough stone. Therefore, I kindly request you to grant permission to the quarry and improve our livelihood.

**4. Mr.Mathiyazhagan**

My name is Mathiyazhagan. I have been working at M/s Gomuki Blue Metals for the last four years. Our stone crusher is not receiving rough stone properly for the last one year. Therefore, if permission was granted to the quarry, it will be very useful for our livelihood. I humbly request you to give permission to the quarry.

**5. Mr.Rajeshprabhu**

My name is Rajeshprabhu. I am working as a load operator. It is difficult to get job regularly because there is no rough stone for the last two years. It would be good if mining permission was granted to this quarry.

**6. Mr.Balakrishnan**

My name is Balakrishnan. M/s Gomuki Blue Metals was running well for three years. For last two years, it has been running only two or three shifts a week. He said that it would be good if the quarry was given permission.

**7. Mr.Jiginesh**

My name is Jiginesh. I am from Kallakurichi District. I am working at M/s Gomuki Blue Metals for the last three years. Our stone crusher has not received any rough stone for the last one and a half years. Our work is solely dependent on the rough stone quarry, it would be more helpful if the quarry was granted permission.

**8. Mr.Vignesh**

My name is Vignesh. I am from Trichy district. I am working in M/s Gomuki Blue Metals. Since the company has not received any rough stone for the last one and half years, I have not been able to get any work properly. If you give us license for the quarry, it would be useful for us. Thank you.

**9. Mr.Arivazhagan**

My name is Arivazhagan. I am from Trichy district. I am working in M/s Gomuki Blue Metals. Since the rough stone has not been received for the last one and half years, our livelihood has been affected. It would be useful if license was granted to the quarry.

**10. Mr.Raja**

My name is Raja. I am living in Chettipalayam. I have not been able to get any work due to lack of raw material in crusher. Therefore, I request you to grant permission for the quarry.

**11. Mr.Ramesh**

My name is Ramesh. I am from Krishnagiri district. The livelihood is affected due to the lack of rough stone from the quarry. Therefore, I request you to grant permission for the quarry.

**12. Mr.Felix Raja**

My name is Felix Raja. I am working in M/s Gomuki Blue Metals. My livelihood is affected due to the lack of rough stone for the past one and half years. I request that it would be beneficial for us if license was granted to the quarry.

**13. Mr.Veeramani**

My name is Veeramani. I am working in M/s Gomuki Blue Metals. Now there is no job for all of us due to the shortage of rough stone. I request that if permission was granted to the quarry, our livelihood would be better.

**14. Mr.Govindan**

My name is Govindan. I am from Trichy District. I am working in M/s Gomuki Crusher. The work in the crusher has been reduced for the past two years. I request that it would be useful if license was granted to the quarry.

**15. Mr.Karthik**

My name is Karthik. I am from Sevandampatti, Trichy District. I have been working at M/s Gomuki Crusher for the past five years. For the past two years, I am getting job only two or three days in a week due to the lack of proper rough stone supply. I request that it would be useful if a license was given to the quarry.

**16. Mr.Kaliyaraj**

My name is Kaliyaraj. I am from Maraneri Village, Thanjavur District. The crusher is not functioning properly due to lack of rough stone for the last three years. It would be grateful if you could grant license to the quarry.

**17 Mr.Parameswaran**

My name is Parameswaran. I am living in Udumalaipettai, Tiruppur district. I am working as a driver in M/s Gomuki crusher for the past three years. My livelihood is being affected due to lack of rough stone. I am facing a lot of difficulties. We believe that if permission is granted to the quarry, our difficulties will be reduced.

**18. Mr.Jayakumar**

My name is Jayakumar. I am living in Karacheri. I am doing truck business. At present we are not getting rough stone properly. If you give license to the quarry, we

will get the rough stone without shortage. Now it is difficult to run the truck business. Thank you.

**19. Ms.Uma Maheshwari**

My name is Uma Maheshwari. I have been working in Jayakumar Company for the last five years. I request you to help us by giving license for this stone quarry.

**20. Mr.Venkatachalam**

My name is Venkatachalam. I live in Pachapalayam village. I hope that by giving license for this quarry, we will get employment for 2000-3000 people. It will be even more than that. So I am requesting to grant license to the quarry.

**21. Mr.Rajan**

My name is Rajan. I have been working with Jayakumar for five years. If you give license for the quarry, our livelihood will improve.

**22. Mrs.Sangeetha**

My name is Sangeetha and I am from Periyakuyili. People in this area depend on crushers, lorries and rough stone mining for their livelihood. If you give license for Jayakumar Company, the middle class people around them will benefit. So you can give license to the quarry.

**23. Mr.Vadivel**

My name is Vadivel. I am from Dharmapuri District. I have been working with Jayakumar for four years. Due to lack of rough stone, my livelihood is getting affected and it is difficult for day to day life. I request that it would be good if license was granted to quarry.

**24. Mr.Vignesh**

My name is Vignesh. I am from Tiruvannamalai district. I have been working with Jayakumar for six years. Since the rough stone has not been available properly for the past one and a half years, there is no job for us. If you grant him a license, it will help all of us to get a work in quarry. Thank you.

**25. Mr.Rasu**

My name is Rasu. I am from Negamam. I am doing insurance business. Since the quarry has not been operating for one and a half years, the number of vehicles taking insurance is very low. Therefore, if license was granted to this stone quarry our business will also be good.

**26. Mr.Senthilnathan**

My name is Senthilnathan. I am from Negamam. I own a tyre shop. There has been less movement of vehicles in this area for the last two years. My tyre business was also getting affected. If you help us by giving a license to the quarry, our business will also be good. More people are relying on this quarry and their livelihood will also be good.

**27. Mr.S.K.Satishkumar**

My name is Satishkumar. I am living in this village. I am doing lorry business. I am also dependent on the stone quarry that has been proposed now. I also have a livelihood dependent on them. At the same time, the entire stone quarry that is located in this village is having rules & regulations. It would be good if those rules were followed by the quarry owners. Trees should be planted. I don't know where the trees have been planted. It would be nice if you listen carefully. I know the difficulty to get a license for the rough stone quarry. But now they are giving licenses to the quarry, hence our livelihood is better. It would be good if they follow the rules and regulations after getting the licenses. The future of our children will be better. They should plant trees properly. Some quarry owners did the school renovation last time. Some quarry owners who got the licenses took some photos and left. Some quarry owners have done it. I don't know most of them are doing it. When I went to the school in the morning and enquired, some people said they had not done it yet. The school children are only getting affected. Quarry owners who promised to plaster the walls did not do it. Similarly, those who said they will put borewells did not do it. They said they would do it within five years of the license expiry. It would be good if they do it what needed to be done on priority basis. They should do it for the school where the children are studying. It would be good if they keep the quarrying area free from pollution. Next, it would be good to maintain the roads they are laying. I did not say not to give licenses. Give permission and instruct them to repair the road. The roads they have laid are full of potholes. They did not repair them. Instruct the quarry owners to repair the potholes. If they start the mining activity, the earth bund will be higher. I am not saying to remove the entire earth bund. It would be better if the height of the earth bund was reduced. Only two or three people living in this village out of the thirty people who spoke in this public hearing. We have been living here for 30 years. They work here and a lot of soil is deposited inside the house due to the earth bund around the quarry. I did not say to remove the entire earth bund. I am

saying to reduce the height. I have not come to ask this on my personal behalf for my house or for my personal benefit. I have come to speak on behalf of our villagers here. There are quarry owners sitting around me here, they may create nuisance for me. I do not care about that. I am only asking you as a request. I am not ordering to do that. Please give license to quarry owners. We are also in the truck business. At the same time, please tell them to follow all the laws properly. Thank you.

**28. Mr.Nandakumar**

I am from Periyakuyili village. I spent my entire school and college days by working part-time in this stone quarry. Almost 100 youths depend on this industry for their livelihood. There is no objection for granting permission to Gomuki Blue Metal and Jayakumar Quarry. At the same time on behalf of the public, we feel that if the blasting method is to be done in 100 holes and blasted in small amount of explosives instead of 150 or 200 holes at a time, there will be little disturbance to the public. As for as tree plantation is concern, they have planted small tree saplings around the quarry. It would be good if they increase the height of the saplings even more. We know the organization involved in the tree plantation and we are ready to help in tree plantation. There was no rain in this village panchayat six months ago, but there were about 500 trees. Before laying the road, they used to pour five loads of water every day so that the public would not be disturbed. At the same time, they stopped it after laying the road, saying that there was no need for water. At that time, all the trees were withered. No one thought about it. Those who poured 4000 liters, 7000 liters of water every day did not notice that the trees that were dying due to scarcity of water. So many businesses are going on in this village. We pay taxes to government. Crushers, stone quarry and many other businesses are going on. No company has come forward to pour water for the trees. No body has thought that it is our town, our people, our panchayat. In future it should not be like this. Do business without disturbances, we are also ready to help. The public will not create any problem to the crushers. At the same time, quarry owners should also operate it without causing any inconvenience to the public. Avoid driving vehicles and operating crushers at night, and drive during the day. That will reduce noise pollution. We have been experiencing pollution for 20 years. Now we appreciate that the shift basis working has been introduced. Do it properly. We are praying for it on behalf of the public. Not only that, Gomuki Blue Metals is located on the road. But there is no problem. So you can give license to it. At the same time, I request the



quarry owners to be more careful when blasting explosives in quarry. The local people know very well about the timings. They know who is staying and when they will come out. They know when the milkman will come. The new comers do not know. The owners should take care and appoint separate person for this and warn all four sides half an hour in advance and then blast. Apart from this the quarry owners are helping the village and poor children. I am not saying that you should not help the Lions Club located somewhere. If there are poor children who are living in this village help them like paying their college fees on your own initiative. We should not ask for this at all. However, we ask that it is okay, it would be good if four poor children study from this village. We are getting benefit from natural resources. I pray on behalf of the people in this. Otherwise, you are doing it for the temple. Start doing the same for these people from this academic year. I request on behalf of these people that someone take responsibility and do it. So grant permission to the quarry owners and ask them do good for the people.

**29. Mr.Jagatheesh**

I am Jagatheesh. I am from Suler. I am a lorry owner. Since the quarries have not been functioning for the last two years, there is a shortage of all construction materials. The prices of construction materials are high. If all the quarries are functioning, we will provide the construction materials without any shortage to public. We will also provide them at a slightly cheaper price. It will be useful for the public.

**30. Mr.Thilagaraj**

My name is Thilagaraj. I am living in Periyakuiyili. I request you to grant permission to Jayakumar and Gomathi Blue Metal rough stone quarries.

**31. Mr.Mugilan**

The Coimbatore District Administration and the Tamil Nadu Pollution Control Board, Coimbatore South is jointly conducting the public hearing for the Gomuki Blue Metal Quarry which is to be set up in an area of 6 acres in S.F No. 238, 239, 240, 241, and similarly for the Jayakumar Quarry to be setup in an area of about three and a half acres in S.F No. 212/1A, 1B, 2A, 2B, 3A, 3B, Pachapalayam Village, Suler Taluk, Coimbatore District. On behalf of the Tamil Nadu Environmental Protection Movement and the Anti-Illegal Quarry Movement. I extend my greetings and best wishes to the Chairman of the Public hearing meeting our esteemed District Revenue Officer, the District Environmental Engineer who is leading the meeting, the various departmental officials who are participating here, the police, the journalists,

the public who have come here to express their views, the social activists, the members of the Tamil Nadu Farmers' Protection Association, the quarry owners and everyone who is participating in various ways. My name is Mugilan. I am the coordinator of the Tamil Nadu Environmental Protection Movement. I worked with the esteemed Thiru Sagayam Investigation Team appointed by the Madras High Court and the Delhi Supreme Court for a year when they were involved in the granite quarry scams. I am currently living in Karur. This public hearing meeting is not like the one in the past, even though there are countless quarries here. Now in 2018, the National Green Tribunal directs to conduct the public hearing if total acres of quarry exceeds 12.5 acres within 500 m radius, even if the individual quarry is ½ acre or 1 acre or 1½ acre or 5 acres or quarries which are operating for three years. That is why a public hearing meeting is being held for the Jayakumar quarry even if it is three and a half acres, and for the Gomuki quarry even if it is six acres. The project consultant, Geo Exploration and Mining Solutions company, who spoke before me at this public hearing meeting, furnished some details about the projects. The operation of this quarry will inevitably cause air pollution, noise pollution, soil pollution, and water pollution. Not only this, but the biodiversity here, i.e. birds, animals, small creatures and all the plants here will be affected. Apart from that, the socio-economic environment will be affected. This public hearing meeting is to ensure whether we can implement the suggestions in this EIA report, (400-page document) or not. In that regard, the first thing is about the sitting criteria, i.e. there should be no houses, residential plots, approved houses, by Panchayat or DTCP, government buildings, or any of these within a radius of 300 meters from the quarry site. Not only that, there should not be an electric line within 50 meters. There should not be water bodies within 50 meters. If it is a cart track 10 meters, if it is a tar road 50 meters should be left between quarry and various other regulations have been given. The project consultant has said in this that we are operating quarries without violating all those regulations. For example, regarding the Gomuki quarry, in the page 4 of the Tamil EIA draft report, they indicated that there is a residence 320 meters away. Even if there is a village, if it is 320 meters away, the quarry can be legally established. But we refer Google Maps. When we explore through Google Earth Pro it was only 280 meters. There is a village at 280 meters northeast from outer edge of the quarry. This public hearing meeting cannot be held. It is in Google Maps. This is acceptable on legal grounds. They have provided Google Maps for many things. There is a

village at 280 meters away. Therefore, permission cannot be given to the Gomuki quarry. The Gomuki stone quarry is proposed in 238/2 Part. However, there is a house in the western direction adjacent to that quarry, as shown in the computer map of the revenue department documents. The same is shown in the field map of EIA draft report they have given. If you look at 71A, there is a house. Similarly, if you look at the western part of the quarry, in S.F No. 237 there is the Palani Andavar Temple. There is also a house. Both of these are shown in the documents. These are registered in the revenue department document. Not only that, if you look at the southern part of the quarry in S.F No. 177, there are also houses. It is shown in the computer field map. Gomuki stone quarry is also located in the S.F No. 241. Next to that, there is a house on the eastern side at S.F No. 242. Thus, according to the government documents there are houses. Many people may think about that, Already there were many houses. Now the quarry owner themselves have bought that houses and demolished them. At this time there was no houses as per field. But, as per Survey Department and the Revenue Department statement through RTI, that even if everything like houses shown in the UDR map, whether it is dilapidated or collapsed, it will be interpreted as per the UDR map. According to the land classification, whether it is a house, a house site or collapsed building, it will be interpreted as per the UDR map. We have also obtained the law points through RTI. They have hidden the presence of houses in so many places. All this will be known if you provide a village map. So what they are doing is that they do not include a village map. They include a topographic map. We request the respected District administration to necessarily include a village map in all such EIA reports. Because it is good if everyone knows the respective facts. I do not know who is going to run the quarry. I have no personal issues with them. I have only come to talk about whether it is legal or not. They have furnished village map for quarries that was operated already. They have a village map for the quarry that has been operational. But for the quarry that is currently operating and for the quarry that has requested permission they have attached topographic map instead of a village map. Therefore, I request the District administration to instruct the project consultant to provide a village map in a clear manner in order public will know the facts. Similarly, Section 36(1) of the Minor Mineral Concession Rules, 1959 clearly states that there should be no overhead water tanks and irrigation systems within a radius of 500 meters from the quarry. There should be no irrigation systems constructed by local bodies,

irrigation systems constructed by the central or state government, or irrigation systems constructed by organizations like the Water Supply and Drainage Board. Here, there is a village at 250 meters. In the Village borewell and overhead tanks are located. Then this is a violation of the rule. The Minor Mineral Concession Rules state that there should not be any temporary workers quarters within 300 meters of the quarry field. Those who spoke before me requested to use the explosives properly. This is how the explosion took place in Adiyur and houses within a 3-kilometer radius were severely damaged. Four people also died. The same thing happened in Kodangipalayam stone quarry. As far as this quarry is concerned Google Maps shows that there are temporary workers quarters within a 300-meter radius. Therefore, this quarry cannot be given permission legally. Not only that, we have taken these Google maps side by side. As far as the Gomuki quarry is concerned, there are eight houses within a radius of 300 meters, 45 meters in the north, 135 meters in the north-east, 205 meters in the north-west, 150 meters in the west, 214 meters in the south-west, 266 meters in the south-west, and 291 meters in the south. We are showing these pictures obtained from Google maps. There is a village, temporary workers quarters, water tank, overhead tank and there are houses around. Since the Gomuki quarry is in violation of the rules, permission should not be given to this quarry on legal grounds. Even if permission is given, many permissions which are given wrongly earlier are being cancelled. What we have are not secret documents. Documents that is available in the public domain. It is not like in the past. Today, any individual can take and see the documents. Quarry owners are also cheating by giving fake document. Give the original report. Those who came here with a false report and wasted their time and also wasted the times of those who participated here. Therefore, we request that such a situation not be created. Since there Gomuki quarry is not complying legally, we request that permission should not be given to that quarry. Similarly, the Jayakumar quarry is located in S.F No. 212, 1A, 1B, 2A, 2B, 3A, 3B. Regarding this Jayakumar quarry, in the field map taken on the computer, there are two houses in field 3A, where the quarry is to be located. Similarly, there is a Karuparayan temple within field 2B, where the quarry is to be located. There are 2 houses within 100 meters of the quarry on the southern side. Even if you look at the map of the Jayakumar quarry that the project consultant has given, all the points I have mentioned are there and also in the revenue department documents, in the A-registers, in the field maps and in the village maps. That is, the

Karupparayan temple in 2B, the house in 3A, the house in 3B, are all in the government documents attached in page number 211A. Not only that, there is Thillaiyamman temple and a house in the field number 214/3B3 on the northern side of field 214 where the quarry is located. Apart from that, there are 5 houses within a radius of 300 meters around the quarry in field number 213. These 5 houses are located in both fields 1A1 and 1B. Apart from that, there is a temple within 100 meters of field number 234. It is shown as a point in the revenue department documents. The project consultant has said in their draft EIA Tamil summary report of page no. 5, they have said that there is a residential village 320 meters on west. If we take those pictures and examine them, there is a village in 280 meters within a radius of 300 meters. It is all shown in the documents. We have taken such documents as a topographic map. They are asking permission for the project by saying that the village is located in 320 meters instead of 280 meters. There is a village natham, there are approved houses, even though the house has collapsed as per the revenue department documents, if you look at Google maps, the houses are listed. There are temples such as Karupparayan Temple, Thillaiyamman Temple located within a radius of 100 meters from the place where the Jayakumar quarry is to be located. If you look at Google Maps where the Jayakumar stone quarry to be located, there are more than ten houses at 260 meters on the north, 236 meters on the north-east, 230 meters on the north-east, 265 meters on the north-west, 132 meters on the west, 90 meters on the south-west, 324 meters on the south-east, 34 meters on the south-east, and 239 meters on the south-east. It is all shown in the Google Maps. We are going to submit it to the authorities. They have violated so many rules and asked permission for this quarry. There should not be a temporary/permanent residence of the worker within 300 meters around this quarry. But within this 300-meter radius, the temporary/permanent residence of the workers is within 1000 feet. Therefore, it is illegal. Apart from that, if you look at the documents, almost every public hearing has to be held with 45 types of documents. But so far, they have only 10 to 15 types of documents. They had all the documents up to 1300 pages in the previous public hearing conducted in 2021 in the Arasampalayam, Pachapalayam village. But, now many documents were not included in this. Hence it was not possible to know the complete facts about this quarry. They are giving everything. I do not know what problem in uploading it on the website. We request the District Environmental Engineer, Tamilnadu Pollution

Control Board to request the Member Secretary and Chairman, TNPCB and upload all the documents that can be included in the EIA report which was submitted to SEIAA. The entire contents of the EIA report were uploaded based on our request in the past. The Environmental Impact Assessment Report was uploaded in Tamil on the website after our efforts. We are requesting that all the documents should be given in a transparent manner. This quarry is violating various rules. Not only that when every quarry asks for permission they say that they will plant 200 trees per acre. They say that they will plant 1200 trees per 6 acres for this quarry and 700 trees per 3 acres of quarry. This is only in paper, they have given a budget saying that they are spending this much amount for this. They told that they are spending this much on trees from our income. If we look around this Periyakuyili area, there are about 100 quarries. All of them got permission 3 or 4 times. If all this is done according to the rules, then there would be trees everywhere in this village. But, there are no trees anywhere. Whereas the District administration has taken the people's tax money and planted two and a half crore trees and done the work. The quarry owners are earning crores of rupees in revenue. We are only asking that what should be done according to the law that should be carried out. We are not asking for concessions. We are asking for 200 trees per acre to be planted according to the law. But in practice, it is not there. We are asking to put boundary stone as border marker where quarrying is carried out and to plant trees and build a wire fence around the quarry pit. They are asking for permission by saying that we are building a wire fence around the quarry pit at a cost of Rs. 300 per meter. In the 7th month of last year, Tamil Nadu Chief Secretary Thiru Shivdas Meena said that all the operational and completed quarries should have wire fences and that it should be completed by September. But in practice, it is not there. More than 15 people have died in our Coimbatore District alone, falling in the quarry while taking a bath, and more than 500 people have died in the entire Tamil Nadu. It is right for quarry owners to earn income. But I don't know how it is right not to do what is required by law. It needs to be monitored. Only if it becomes a news/case the officer will come to know otherwise it will be hidden. The quarry owners have to dig 5-foot holes in the quarry with a jackhammer and blast them with NONEL (ED) explosives every day from 1 pm to 2 pm. The explosives should not be a single explosive. They have to dig holes in a zigzag manner. It is serial blasting, that is, the sound of explosion will be like firecrackers. The unit furnished the statement as above. But as the villagers

say that it is not happening in practical. We said to use the NONEL explosives. Because there is lot of danger involved usual explosives. Even now, there have been many accidents in Adiyur and Coimbatore, leading to loss of life. The revenue department and police department have to monitor it. All the relevant powers have been given to them. From Sub-Inspector to Superintendent of Police, from Deputy Tahsildar to Collector, they have said that action should be taken against those who use explosives illegally as per the Explosives Act. However, it is not being implemented. We demand that it should be implemented. There are hundreds of quarries. People's lives should be safe. Not only that. As far as the road is concerned, only 10 tons should be allowed in rural areas. It should not be above 10 tons. On other the national and state highways, 6-wheelers trucks can carry 18 tons, 10-wheelers trucks can carry 28 tons, 12-wheelers trucks can carry 36 tons, 14-wheelers trucks can carry 42 tons, and 16-wheelers trucks can carry 46 tons. This is the order given by the Transport Commissioner. If you do not do so, a fine of Rs. 20,000 will be imposed. A fine of Rs. 2000 should be imposed for every next ton. Not only that, the excess load should be unloaded. The wages for transportation should also be paid by quarry. The license of that vehicle should be cancelled. The driver's license should be cancelled. I am not saying all this, the Union Highways Minister Nitin Gadkari, has written a letter to everyone in the Supreme Court case to the Transport Commissioner, the District Revenue Officer, and everyone. Based on that, the Transport Commissioner of Tamil Nadu has issued an order on 26.07.2023. Not only that, action should be taken against this vehicle under Sections 113, 114, 194 of the Motor Vehicles Act. Action should be taken under the TNPPTL Act for damaging public property. A road which has life of 8 years is getting damaged in three months due to excessive load. A 5-year-old child can bear the weight of cat but not the elephant. They are carrying 24 tons in a six-wheeler on a road that is permitted to carry 10 tons only. Tractor can carry 10 tons of Stone/M-Sand. They are violating the rules. Therefore, appropriate action should be taken on this basis. Not only that they have reported that they have conducted a study for 3 months. The project consultant say that they have conducted a study of air, water, and soil at eight places from March 2023 to May 2023. Only the authorities can ask the report of places, we cannot. But they say that they conducted an air study, for 3 months without interruption, and monitored the air 24 hours a day in all 8 places. The electricity for the air study equipment could have been taken from some place like a house, a farm

house, a factory, etc. We ask in every meeting. Sir, if we took it at 8 places, where did you take electricity for it? From which connection did you take it? Because the power consumption will be more, the current bill has to be increased. If we ask them they are not giving it. In that case, it is a fake report. Air pollution comes under the responsibility of the Pollution Control Board. Please ask the project consultant and ask them to inform the location of the air pollution study and ask them to show the electricity bill for it. Ask them to provide the electricity bill for 3 months before the study, 3 months during the study, and 3 months after the study. Because the Tamil calendar month of Aadi is approaching soon. We cannot travel on the road. If we call Board, they said there are 2000 companies and only 4 officials. How they can come? So, we are telling you to assess it before a problem arises and what are the means for doing so. As far as India is concerned, they have said that there is a possibility of landslides in 147 places. They have identified Coimbatore District as one of the place. We have only talked about landslides after the Wayanad problem. Six places in Tamilnadu have been mentioned such as Nilgiris, Coimbatore, Theni, Dindigul, Tenkasi, Nellai. Now there has been an earthquake in Madukkarai and Perur area. Even the day before yesterday, there was an earthquake in Kangeyam. So if we are not vigilant, we may built many houses at the risk of losing a community. I am not saying. This was reported by ISRO. On that basis, when permission is given to a quarry, is it legal, is it under the law, is so many quarries needed here, is the production here going to Kerala, Karnataka, Andhra Pradesh. We should consider whether it is really needed for this soil. We are against artificial M-sand, river sand and requesting to import river sand from other countries. In countries like Indonesia and Malaysia, there is no sand mining because of the fear of earthquake and tsunamis. There are people who can import it for 1000 rupees. We are asking that it should be regularized. The Tamil Nadu Chief Minister, when he was the Leader of the Opposition in 2017, had already written this opinion on his Facebook page in English and Tamil on November 22, 2017, after listening to our suggestions. We will do something like that. We will extract stones only for essential needs. It is the duty of Mugilan, you and the officials to protect this soil and protect and live with the environment. We have to live in harmony with nature. We cannot live if we destroy nature. Therefore, thanks for the opportunity and take action. According to the law, permission cannot be given to both the Gomuki quarry and the Jayakumar quarry on



legal grounds. I would also like to inform you that even if they get permission in the future, it will be stopped on legal grounds. Thank you.

**32. Mr.Saravana Selvan**

I would like to extend my greetings to the government officials and the public, my name is Saravana Selvan. I am from Malumichampatti. I am a registered road contractor with Tamilnadu Government. Apart from that, I am also a member of the Coimbatore Road Contractors Association. I have also come here to record the opinions of the association. Since the required amount of raw materials for laying roads in Coimbatore is not available. We are in a situation to bring the raw materials from Udumalaipet and Kangeyam in Tiruppur District and lay the roads in Coimbatore. When we bring them from outside the District, we have to pay huge money for transportation, which causes a loss of money to the government. We also suffer a huge loss. The quarry that was operating earlier in Coimbatore District is not operating and only 20 percent of quarry was operating. Due to this, there is a huge shortage of raw materials, so I request on behalf of the association to give permission to these quarries. Those who spoke before said that they took it from Google maps, they took it from Google maps, now we know the story of a person in Ooty who went down the road after taking guidance of Google Maps. We need to examine the authenticity of the details taken from Google Maps. I can also take five hundred page paper and talk for hours. What is the authenticity of data what we are talking about? All people has not reached exact destination with the guide of google maps. Some people are talking for hours and I can also talk like that. I request you to consider the authenticity of the information provided by others. On behalf of our association, I request the price of construction materials should come down and also the workers here should get jobs. Therefore, I humbly request you to give permission to these two quarries, on my personal behalf and on behalf of our association.

**33. Mr.Senthil Kumar**

I am Senthil Kumar. I am living in Periyakuyili. I am doing lorry and blue metal business. We are not getting rough stone and are bringing it from outside the District. This is affecting our livelihood. We only have to operate in one or two shifts a week, and the workers are not getting proper wages. If permission was given to the local quarries, we will also get rough stone properly. We can also pay the proper wages to our workers. Thank you.

#### **34. Mr.Sathyamoorthy**

I would like to express my warm greetings to the District Revenue Officer and the District Environmental Engineer, Coimbatore South, who are chairing the public hearing meeting. A public hearing meeting is being held here. This public hearing meeting is being held regarding rough stone and gravel quarry. I am doing small construction work for offices and houses. At present, due to the lack of rough stone, it is very difficult to get Gravel, M-Sand, P-Sand which are obtained from it. The price of the construction materials is very high because many quarries are not functioning here and we have to bring them from outside District. We are discussing about small quarrying pit. But those who spoke before have made an opinion. We should also consider how many workers are involved in this. We can ask and study the environmental impact. I request the authorities to pay attention to how much human resources are affected by it. If you look at the people who are working in the quarry or crusher, they are usually illiterate. They cannot work as a government official or software engineer but they have to maintain their livelihood. How do they work and earn income? We can give good education to our children, through income from quarry. Apart from that, the government is also getting considerable revenue. So we need to see how much workers are affected. The money earned by the workers from the quarry is the source of the income for education of the youth in Tamil Nadu. Therefore, it is also related to education. We are considering forest and biology. We also need to see how much the livelihood of the people and the small families are affected. If we take this quarry as the source, many industries like lorries, mechanics workshop, petrol bunks are depending on it. Almost hundreds of people are directly and thousands are indirectly dependent on this quarry. Therefore, only if you give permission to the quarries, the livelihoods of dependent people will improve. Otherwise, the livelihood of small families will be affected. I humbly request the government to verify all the documents and give permission to these quarries for our livelihood.

#### **35. Mr.Satheesh Kumar**

My name is Satheesh Kumar. I am from Periyakuiyili. I own trucks. Now everyone has expressed their opinion. Now my opinion is that if you look at a radius of about 10 kilometers here, they are dependent on the quarry and crusher activity. It is necessary to give licenses to this quarry. The road contractor said that there is a shortage of construction materials. That is also acceptable. The building contractor

has also many problems. At present, construction materials are not coming from the quarry. There is a possibility that the price may go up. If you look at who is affected by this, it is the public. Giving licenses to the quarry is very necessary. But I will put forward a few things. If you look at many quarries for which license were granted. In future also, license will be given to more quarries. They have planted trees around that quarry, it would be good if they inspect it at least once every six months to see whether tree has grown or not. There is a lot of earth bund on the road from Periyakuil to Chettipalayam. Trees should be placed near the earth bund or the height of that earth bund should be reduced. I think it would be good if they built a compound wall in the area within the boundary. Both Gomuki and Jayakumar Blue Metals have earth bunds on the side of the road. I expect it would be good if they built a compound wall around the earth bund in the area within the boundary. This issue has been mentioned many times. Please do not prolong this issue further. Many valuable trees should be grown. These things only were expected from quarry owners. Just planting trees is not enough, it should be maintained properly, otherwise no one has any objection for giving permission to this quarry. I expect it would be good if the trees are planted properly as per the government order.

**36. Mr.Dinesh Kumar**

My name is Dinesh Kumar. I have been living in this village for many years. There are many people like me in this village. Many people are depending on this. Even if they are from ordinary families (or) those who do this kind of quarry business are purely depending on this quarry business. They have planted tree saplings. Not all tree saplings become trees in six months or a year. There are thousands of tree saplings, attention shall not be given for each tree. Six months to twelve months needed for saplings to grow as tree. Quarry owners are monitoring the tree saplings and they have been continuously taking care of it. Some trees grow, some trees do not grow. They keep changing saplings. No tree can grow in six months. It takes time for tree to grow. Some trees develop in a year. Some trees grow in five years. All the quarry owners are maintaining it properly. Even if there are some shortcomings, the quarry owners will address them. As he said, anyone can inspect it once in six months, the public can see how much it has grown. We are also watching the roads. They are pouring water. All the quarry owners are following the rules correctly. There may be a few lapses, but they are also correcting them. We are also correcting them as much as we can. We will not disturb those who rent their houses for their own use near the quarries. If there is any

disturbance, we will correct it. We are doing whatever help required for the quarry owners. In this regard, many businesses depend on the rough stone quarry. The government also gets revenue from this quarry. The government is helping us. We are also generating revenue for the government. You should give permission to these quarries without any hesitation. If any lapses, we will correct it. There is no problem in rectifying the lapses. We are monitoring all the quarries as much as we can. We will also correct any shortfalls as soon as possible. We are doing business without any disturbance to public. Whether it is Jayakumar quarry or Gomuki Quarry, ten people work there, and their livelihood is depending on it. So please grant permission to this quarry as soon as possible. We will do whatever we can help to the people. Thank you.

**37. Mr. Shanthakumar**

I would like to thank everyone who attended this public hearing. I am the Vice President of the Pacchapalayam Panchayat Council. I am not saying that licenses should not be given to quarrying. You should follow the government regulations and grant permission. The quarry owners for which permission was granted are also asking for letters for submission to TNPC Board. Please tell them to complete the work whatever they planned to do in our panchayat and then move on to the next panchayat. If tree saplings are not growing they can develop another one. You are going to do the work even after granting permission. It would be good if the quarry owners follow that. We have all the work. I request to you to instruct quarry owners to complete their work in our panchayat and then go to the next panchayat. I raised this issue in the last meeting and also in the previous meeting. Quarry owners are bringing the letter of recommendation to the same school. I got information that you are denying to grant license to them. Please tell those quarry owners to do works as per CER in that jurisdiction. Thank you.

Total nos of petitions received: 3 (Three)

Thiru.J.Sathesh, AEE delivered vote of thanks.

List of public attended the public hearing meeting along with photographs and CD/pen drive recorded with the entire proceedings of public hearing are enclosed herewith.

  
**District Environmental Engineer**  
**Tamilnadu Pollution Control Board**  
**Coimbatore South**

  
**Special District Revenue Officer,**  
**(Land Acquisition and Management Unit)**  
**Coimbatore District**



## தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

கோயம்புத்தூர் மாவட்டம், தூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமத்தில் க.ச.எண். 238/2 (P), 239/1B, 239/2B, 240/2B(P), 241/1(P), 241/2(P), 241/3(P) மற்றும் 241/4(P)-ல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தி/ள். கோமுகி புளூ மெட்டல்ஸ் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி மற்றும் க.ச.எண். 212/1A(P), 212/1B, 212/2A, 212/2B(P), 212/3A-ல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திரு.கே.ஜெயக்குமார் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி. இத்திட்டமானது தூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, பெரியகுயிலியில் அமைந்துள்ள சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்தில் 12.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கூட்ட நடவடிக்கை குறிப்புகள்.

### திட்டத்தின் பெயர்

கோயம்புத்தூர் மாவட்டம், தூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள

- 1 தி/ள். கோமுகி புளூ மெட்டல்ஸ் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி, ஹெக்டர் 247.9 பரப்பளவில், க.ச.எண். 238/2 (P), 239/1B, 239/2B, 240/2B(P), 241/1(P), 241/2(P), 241/3(P) மற்றும் 241/4(P)
- 2 திரு.கே.ஜெயக்குமார் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி, ஹெக்டர் 1.62.5 பரப்பளவில் க.ச.எண். 212/1A(P), 212/1B, 212/2A, 212/2B(P), 212/3A

### பங்கேற்றோர்:

|   |                     |   |  |
|---|---------------------|---|--|
| 1 | திருமதி. B. ஜீவா    | : | தனி மாவட்ட வருவாய் அலுவலர்<br>(நிலம் எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு)<br>கோயம்புத்தூர் மாவட்டம். |
| 2 | Dr. R. சந்திரசேகரன் | : | மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்,<br>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,<br>கோயம்புத்தூர் தெற்கு |
| 3 | திரு. J. சதீஷ்      | : | உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்,<br>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,<br>கோயம்புத்தூர் தெற்கு   |
| 4 | திரு. M. வேகநவாஸ்   | : | திட்ட ஆலோசகர்,<br>ஜியோ எக்ஸ்புளரேசன் மற்றும் மைனிங் சொல்யூசன்ஸ்,<br>சேலம், தமிழ்நாடு           |

|    |                     |   |     |
|----|---------------------|---|-----|
| 5. | பொதுமக்கள்எண்ணிக்கை | : | 161 |
|----|---------------------|---|-----|

கோயமுத்தூர் மாவட்டம், தூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமம், க.ச.எண். 238/2 (P), 239/1B, 239/2B, 240/2B(P), 241/1(P), 241/2(P), 241/3(P) மற்றும் 241/4(P)-ல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தி/ள். கோமுகி புளூ மெட்டல்ஸ் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி மற்றும் க.ச.எண். 212/1A(P), 212/1B, 212/2A, 212/2B(P), 212/3A-ல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திரு.கே.ஜெயக்குமார் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டமானது மொத்த பரப்பளவு 4.10.4 ஹெக்டர்ஸ் ஆகும். இக்குவாரி திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களையும், பொதுமக்களையும் மற்றும் குவாரி உரிமையாளர்களையும், கோவை மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வரவேற்றார். மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் 2006-ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் படி 8 வகையான தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவேண்டும் என்பது அவசியம் என்றும், அவ்வாறு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறும்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதை பதிவு செய்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பது விதியாகும். அதன்படி இந்த பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் விவரம் ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களான முறையே “தினத்தந்தி” மற்றும் “டெக்கான் கிரானிகல்” ஆகிய நாளிதழ்களில் 09.07.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததையும் மற்றும் தேவையான அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த கூட்டம் நடைபெறவுள்ள தகவலை கிராமத்திலுள்ள முக்கியமான இரண்டு இடங்களில் விளம்பர பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பாக குவாரி உரிமையாளர்களின் சார்பாக அவருடைய திட்ட ஆலோசகர் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டத்தைப் பற்றிய விளக்கவுரையை பொதுமக்களுக்கு விளக்குவார் எனவும், அதனை தொடர்ந்து பொதுமக்கள் இத்திட்டம் தொடர்பான கருத்துகளை பதிவு செய்யுமாறும், இவையனைத்தும் ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இக்கூட்டத்தின் நடவடிக்கைகள் மற்றும் குறிப்புகள் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பொது மக்கள் எடுத்துரைக்கும் சுற்றுச்சூழல் சம்மந்தமான கருத்துக்களை பதிவு செய்வது இக்கூட்டத்தின் நோக்கம் என்று கூறினார். பின்னர் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டத்தின் திட்ட ஆலோசகரால் உத்தேசிக்கப்பட்டுள்ள சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரிகள் தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தக் கூறினார்.

அதனை தொடர்ந்து சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆலோசகர் திரு. M. வேடிக் நவாஸ், ஜியோ எக்ஸ்புளரேசன் மற்றும் மைனிங் சொல்யூசன்ஸ், சேலம், அவர்கள் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை புரிந்தோர் அனைவரையும் வரவேற்று உத்தேசிக்கப்பட்டுள்ள சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்ட செயல்பாடு தொடர்பாகவும் மற்றும் இதன் செயல்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தொடர்பாகவும் காணொளி விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் தற்போது காணொளி விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட இந்த சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனவும் அவை வீடியோவிலும் பதிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

அதன்படி, பொதுமக்கள் தங்களுடைய கீழ்க்கண்ட கருத்துக்களை பதிவு செய்தனர். ஆலோசனைகளை தெரிவித்தனர்.

## பொதுமக்கள் கருத்துக்கள்

### 1. திரு.ராஜகிரி

என் பெயர் ராஜகிரி. பெரியகுயிலி கோமுகி புளூ மெட்டல்ஸ் கம்பெனியில் ஐந்து வருடமாக பணிபுரிந்து வருகிறேன். மூன்று வருடமாக நான் நன்கு வேலை பார்த்து வந்தேன். கடந்த ஒன்றரை வருடமாக கல் வராததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் என் குடும்பமும் கஷ்டத்தில் இருக்கிறது. எங்கள் கம்பெனி குவாரிக்கு அனுமதி கொடுத்தால் எங்களது வாழ்வாதாரம் மேம்பட்டு நன்றாக வாழ்வோம்.

### 2. திரு.கார்த்திக்

என் பெயர் என். கார்த்திக். கோமுகி கிரசரில் நான்கு வருடமாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஒன்றரை வருடமாக கல்குவாரி இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. லைசென்ஸ் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்றார்.

### 3. திரு.செல்வகுமார்

என் பெயர் செல்வகுமார். நான் குன்னத்தூரிலிருந்து வருகிறேன். கோமுகி புளூ மெட்டல்ஸ்-இல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறேன். கல் சரியாக வராததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் அனுமதி கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

### 4. திரு.மதியழகன்

வணக்கம். என் பெயர் மதியழகன். நான் கோமுகி புளூ மெட்டல்ஸ்-இல் நான்கு வருடங்களாக பணி புரிந்து வருகிறேன். ஒரு வருடமாக கம்பெனிக்கு கல் சரியாக வரவில்லை. அதனால் குவாரிக்கு அனுமதி கொடுத்தால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். எனவே, கம்பெனிக்கு அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

### 5. திரு.ராஜேஷ்பிரபு

என் பெயர் ராஜேஷ்பிரபு. லோட் ஆபரேட்டராக வேலை செய்கிறேன். இரண்டு வருடமாக கல் வராததால் கஷ்டமாக இருக்கிறது. உதவி செய்தால் நல்லாயிருக்கும் என தெரிவித்தார்.



#### 6. திரு.பாலகிருஷ்ணன்

வணக்கம். என் பெயர் பாலகிருஷ்ணன். மூன்று வருடமாக எனது கம்பெனி நன்றாக சென்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று shift தான் ஓடுகிறது. குவாரிக்கு அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

#### 7. திரு.ஜிகினேஷ்

என்னுடைய பெயர் ஜிகினேஷ். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து வருகிறேன். கோமுகி புளூ மெட்டல்ஸ்-இல் மூன்று வருடங்களாக பணி புரிந்து வருகிறேன். ஒன்றரை வருடமாக கம்பெனிக்கு கல் வரவில்லை. குவாரியை நம்பித்தான் நாங்கள் வேலை செய்கிறோம், எங்களுக்கு கல் எடுக்க குவாரிக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

#### 8. திரு.விகினேஷ்,

என்னுடைய பெயர் விகினேஷ், திருச்சி மாவட்டத்திலிருந்து வருகிறேன். கோமுகி புளூ மெட்டல்ஸ்-இல் வேலை செய்துகொண்டு இருக்கிறேன். ஒன்றரை வருடமாக கம்பெனிக்கு கல் வராததால் வேலை சரியாக கிடைக்கவில்லை. குவாரிக்கு லைசன்ஸ் கொடுத்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.

#### 9. திரு.அறிவழகன்

என்னுடைய பெயர் அறிவழகன். திருச்சி மாவட்டத்திலிருந்து வருகிறேன். கோமுகி புளூ மெட்டல்ஸ்-இல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு ஒன்றரை வருடமாக கல் வராததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லைசன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்

#### 10. திரு.ராஜா

வணக்கம். என் பெயர் ராஜா. செட்டிபாளையம். கிரசர்ல வேலை குறைவாக இருப்பதால் வேலை கிடைக்கவில்லை. எனவே அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

#### 11. திரு.ரமேஷ்

என் பெயர் ரமேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம். குவாரியில் கல் வராததால் வாழ்வாதாரம் குறைவாக இருக்கிறது. எனவே. குவாரிக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

## 12. திரு,பிலிக்ஸ் ராஜா.

என் பெயர் பிலிக்ஸ் ராஜா. பெரியகுயிலி கோமுகி புளூ மெட்டல்ஸ்-ல் வேலை பார்க்கிறேன். ஒன்றரை வருடமாக கல் வராததால் வாழ்வாதாரம் குறைவாக உள்ளது. லைசன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.

## 13. திரு,வீரமணி

என் பெயர் வீரமணி. நான் கோமுகி புளூ மெட்டல்ஸ்-ல் வேலை செய்கிறேன். இப்போது கல் இல்லாததால் வேலையில்லாத சூழல் உள்ளது. அனுமதி கொடுத்தால் எங்களது வாழ்வாதாரம் கொஞ்சம் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன்.

## 14. திரு,கோவிந்தன்

என் பெயர் கோவிந்தன். திருச்சி மாவட்டத்திலிருந்து வருகிறேன். பெரியகுயிலி கோமுகி கிரசரில் வேலை பார்க்கிறேன். இரண்டு வருட காலமாக வேலை கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கிறது. லைசன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.

## 15. திரு,கார்த்திக்

வணக்கம். என் பெயர் கார்த்திக். திருச்சி மாவட்டம், செவந்தம்பட்டிசேர்ந்தவன் நான். நான் கோமுகி கிரசரில் ஐந்து வருடமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கேன். கடந்த இரண்டு வருடமாக சரியாக கல் கிடைக்காததால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டும் வேலை உள்ளது. குவாரிக்கு லைசன்ஸ் கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்

## 16. திரு,கலியராஜ்

வணக்கம். என் பெயர் கலியராஜ். தஞ்சாவூர் மாவட்டம், மாரனேரி கிராமம். மூன்று வருடமாக கல் கிடைக்காததால் கிரசர் சரியாக இயங்கவில்லை. லைசன்ஸ் கொடுத்தால் நன்றியாக இருக்கும்.

## 17 திரு,பரமேஸ்வரன்

நான் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வசிக்கிறேன். கோமுகி கிரசரில் மூன்று வருடம் டிரைவராக வேலை பார்க்கிறேன். கல் சரியாக கிடைக்காததால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நிறைய சிரமங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். குவாரிக்கு அனுமதி கொடுத்தால் எங்களது சிரமங்கள் குறையும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

**18. திரு. ஜெயக்குமார்**

நான் காரச்சேரியில் வசிக்கிறேன். என் பெயர் ஜெயக்குமார். நான் லாரி தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இப்போது கல் சரியாக கிடைப்பதில்லை. லைசன்ஸ் கொடுத்தால் கல் கொஞ்சம் நன்றாக கிடைக்கும். இப்போது லாரி ஓட்ட சிரமமாக இருக்கிறது, நன்றி என தெரிவித்தார்.

**19. திரு. உமா மகேஸ்வரி**

என்னுடைய பெயர் உமா மகேஸ்வரி. நான் ஜெயக்குமார் கம்பெனியில் ஐந்து வருடமாக வேலை செய்கிறேன். இந்த கல் குவாரிக்கு லைசன்ஸ் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

**20. திரு. வெங்கடாசலம்**

வணக்கம். நான் பச்சாபாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். என் பெயர் வெங்கடாசலம். இந்த கல் குவாரிக்கு லைசன்ஸ் கொடுத்து உதவுவதால் இரண்டாயிரம் மூவாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. அதற்கு அதிகமாகவும் கிடைக்கும். அதனால் லைசன்ஸ் கொடுத்து உதவுங்கள் என்று என்னுடைய கருத்தாக சொல்கிறேன்.

**21. திரு. ராஜன்**

என்னுடைய பெயர் ராஜன். நான் ஜெயக்குமார் அண்ணன் அவர்களிடம் ஐந்து வருடமாக வேலை செய்கிறேன். நீங்கள் லைசன்ஸ் கொடுத்தால் எங்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் என்று நினைக்கிறேன்.

**22. திருமதி. சங்கீதா**

என் பெயர் சங்கீதா பெரியகுயிலியில் இருக்கிறேன். அனைவருக்கும் வணக்கம். இந்த சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் கிரை, லாரி, கல் குழி நம்பித்தான் இருக்கிறார்கள். ஜெயக்குமார் கம்பெனிக்கு லைசன்ஸ் கொடுத்தால் சுற்றி இருக்கிற நடுத்தர மக்கள் பலன் அடைவார்கள். அதனால் லைசன்ஸ் கொடுக்கலாம்

**23. திரு. வடிவேல்**

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் வடிவேல், தருமபுரி மாவட்டம். நான் ஜெயக்குமார் அண்ணன் அவர்களிடம் நான்கு வருடமாக வேலை செய்கிறேன். கல் இல்லாததால் வாழ்வாதாரம் சரியாக

இல்லை கடினமாக இருக்கிறது. லைசன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.

**24. திரு. விக்னேஷ்**

என்னுடைய பெயர் விக்னேஷ். திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வருகிறேன். நான் ஜெயக்குமார் அண்ணன் அவர்களிடம் ஆறு வருடமாக வேலை செய்கிறேன். கடந்த ஒன்றரை வருடமாக கல் சரியாக கிடைக்காததால் வேலை கொஞ்சம் குறைவாக உள்ளது. லைசன்ஸ் கொடுத்தால் வேலை கொஞ்சம் நடைபெறும். நன்றி என தெரிவித்தார்.

**25. திரு. ராசு**

என்னுடைய பெயர் ராசு. நான் நெகமத்திலிருந்து வருகிறேன். இன்தூரன்ஸ் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். ஒன்றரை வருடமாக பாறை இயங்காததால் இன்தூரன்ஸ் எடுக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே இந்த பாறைக் கம்பெனிக்கு லைசன்ஸ் கொடுத்தால் தொழில் நன்றாக இருக்கும்.

**26. திரு. செந்தில்நாதன்**

என்னுடைய பெயர் செந்தில்நாதன். நான் நெகமத்திலிருந்து வருகிறேன். நான் டயர் கடை வைத்துள்ளேன். கடந்த இரண்டு வருடமாக இந்த பகுதியில் வாகனங்கள் இயங்குவது குறைவாக உள்ளது. என்னுடைய டயர் வியாபாரம் ரொம்பவும் குறைவாக இருக்கிறது. லைசன்ஸ் கொடுத்து உதவினால் வியாபாரம் நன்றாக இருக்கும். இதை நம்பி அதிகமான மக்கள் இருக்கிறார்கள். வாழ்வாதாரம் நன்றாக இருக்கும்.

**27. திரு. S.K. சதீஷ்குமார்.**

என் பெயர் சதீஷ்குமார், இந்த ஊரை சார்ந்தவன். நான் லாரி தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இப்போது வந்துள்ள கல் குழியைச் சார்ந்து நானும் இருக்கிறேன். அவர்களால் எனக்கும் வாழ்வாதாரம் இருக்கிறது. அதே சமயம் இப்போது இருக்கின்ற எல்லா கல் குழிக்கும் விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிமுறைகளை பின்பற்றினால் நன்றாக இருக்கும். மரம் வைக்கணும். மரம் எங்கெங்கே வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. பத்தோடு பதினொன்றாக கேட்காமல் கொஞ்சம் கவனமாக கேட்டீர்கள் என்றால் சந்தோசமாக இருக்கும். கல்லுக்குழி லைசன்ஸ் வாங்கிறது எவ்வளவு கடினம்

என்று தெரியும். ஆனால் இப்போது லைசன்ஸ் கொடுக்கிறதால் எங்களுடைய வாழ்வாதாரம் நன்றாக இருக்கும். இவர்கள் லைசன்ஸ் வாங்கியதும் செய்ய வேண்டிய வழிமுறைகளை சரியாக செய்தால் நன்றாக இருக்கும். எங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். மரம் நன்றாக வைக்க வேண்டும். அடுத்து பள்ளி சீரமைப்பை கடந்த முறை சில பேர் செய்துள்ளார்கள். லைசன்ஸ் வாங்கியவர்கள் சில பேர் போட்டோ எடுத்துட்டு போனார்கள். சில பேர் செய்துள்ளார்கள். பாதிப்பேர் செய்கிறார்களா என்று தெரியவில்லை. காலையில் பள்ளியில் சென்று விசாரித்த வரை சில பேர் சொல்லிட்டு போயிருக்கிறார்கள் இன்னும் செய்யவில்லை. குழந்தைகள் பாதிப்புகளில் தான் இருக்கிறார்கள். சீலிங் செய்ய உறுதியளித்தவர்கள் அதை செய்யவில்லை. ஆழ்துளை கிணறு அமைத்து தருமாறு கூறியவர்கள் அதை மேற்கொள்ளவில்லை. லைசன்ஸ் காலமான ஐந்து வருடத்தில் செய்து தருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். முன்னுரிமை கொடுத்து வேண்டியதை செய்தால் நன்றாக இருக்கும். குழந்தைகள் படிக்கிற பள்ளிக்கு செய்து கொடுக்க வேண்டும். கல் குழிக்கு லைசன்ஸ் வாங்குகின்ற இடத்தை மாசு இல்லாமல் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அடுத்து, அவர்கள் போடுகின்ற சாலைகளை பராமரித்தல் நன்றாக இருக்கும். லைசன்ஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. லைசன்ஸ் கொடுங்கள், இவைகளையெல்லாம் சீரமைக்க சொல்லுங்கள். அவர்கள் போட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. அதை சீரமைக்கவில்லை. குண்டும் குழிகளை சீரமைக்க சொல்லுங்கள். கல் குழி எடுத்தால் மண்மேடு அதிகமாக இருக்கும். மண் மேட்டை முழுவதுமாக எடுக்க சொல்லவில்லை. மண் மேட்டின் உயரத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். இங்கு பேசிய முப்பது பேரில் பார்த்தால் இரண்டு-மூன்று பேர் தான் இந்த ஊரில் வாழ்பவர்கள். நாங்கள் 30 வருடமாக இங்கே வசிக்கிறோம். அவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள், மண் மேட்டினால் வீட்டுக்குள் எக்கச்சக்கமான மண் படிகிறது. மண் மேட்டை முழுவதுமாக எடுக்க சொல்லவில்லை. உயரத்தை குறைக்க வேண்டும் என்று சொல்கிறேன். இதனை என்னுடைய தனிப்பட்ட சார்பாகவோ என்னுடைய வீட்டிற்கோ என்னுடைய தனிப்பட்ட உபயோகத்திற்கோ கேட்க வரவில்லை. இங்கே இருக்கின்ற எங்கள் ஊர்க்காரர்கள் சார்பாக பேச வருகிறேன். இங்கே என்னை சுற்றி கிரசர்காரர்கள் அமர்ந்து இருக்கிறார்கள், எனக்கு என்ன பாதிப்பு வேண்டுமானாலும் வரலாம். அதைப்பற்றி கவலையில்லை. நான் உங்களிடம் வேண்டுகோளாகத்

தான் கேட்கிறேன். அதிகாரம் பண்ணவில்லை. கண்டிப்பா லைசன்ஸ் கொடுங்கள். நாங்களும் லாரி தொழிலில் தான் உள்ளோம். அதே சமயம் சட்டத்தை எல்லாம் சரியாக கடைபிடிக்க சொல்லுங்கள், நன்றி என தெரிவித்தார்.

## 28. திரு.நந்தகுமார்

பெரியகுயிலி கிராமத்தை சார்ந்தவன். என்னுடைய பள்ளிப் பருவம், கல்லூரி பருவம் எல்லாமே இந்த கல் குழியில் பகுதி நேர தொழில் செய்து கழித்தோம். கிட்டத்தட்ட 100 இளைஞர்கள் இந்த தொழிலை சார்ந்து வாழ்கிறோம். கோமுகி புளூ மெட்டல் மற்றும் ஜெயக்குமார் புளூ மெட்டல் நிறுவனத்திற்கு அனுமதி கொடுப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயம் வெடி வைக்கின்ற முறையில் ஒரே சமயத்தில் 150 குழி போடுதல் 200 குழி போடுதல் என்று அல்லாமல் 100 குழி போட்டு அளவாக வெடித்தால் பொதுமக்களுக்கு கொஞ்சம் இடையூறு இல்லாமல் இருக்கும் என்று பொதுமக்கள் சார்பாக கருதுகிறோம். மரம் நடுவது என்று பார்த்தால் சுற்றிலும் சின்ன சின்ன சவுக்கு செடிகளை வைத்துள்ளார்கள். அதை இன்னும் அதிகப்படுத்தினால் நல்லது. எங்களுக்கு தெரிந்த அமைப்பு இருக்கு நாங்கள் உதவி செய்கிறோம். பஞ்சாயத்தில் ஆறு மாதத்திற்கு முன்னால் மழை இல்லாமல் இருந்தது சுமார் 500 மரங்கள் இருந்தது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் வரக் கூடாது என்று ரோடு போடும் முன் தினமும் 5 லோடு தண்ணீர் ஊற்றி வந்தார்கள். அதே சமயம் ரோடு போட்ட பின் தண்ணீர் தேவையில்லை என்று நிறுத்தி விட்டார்கள். அப்போது மரங்கள் எல்லாம் வாடிக் கிடந்தது. அதைப் பற்றி யாரும் சிந்திக்கவே இல்லை. தினமும் 4000 லிட்டர், 7000 லிட்டர் தண்ணீர் ஊற்றியவர்கள் மரம் காய்வதை கண்டு கொள்ளவில்லை. இத்தனை தொழில்கள் நடக்கிறது. வரி கட்டுகிறோம். கிரசர், கல் குழி மற்றும் பல தொழில்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் தண்ணீர் ஊற்ற வரவில்லை. நம்முடைய ஊரு தான் நம் மக்களுக்கு நம்முடைய பஞ்சாயத்திற்கு என்று யாராவது வந்தார்களா என்றால் இல்லை. பிற்காலத்தில் இவ்வாறு இருக்கக்கூடாது. தாராளமாக தொழில் செய்யுங்கள், நாங்களும் உதவி செய்கிறோம். கிரசர்காரர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் பொதுமக்கள் செய்ய மாட்டார்கள். அதே சமயம் நீங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் வராமல் செய்யுங்கள். இரவு நேரங்களில் வாகனங்கள், கிரசர் ஓட்டுவதை தவிர்த்து, பகல் நேரங்களில் ஓட்டுங்கள். அதனால் ஒலி மாசு குறையும். மாசு குறித்து 20

வருடமாக அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இப்பொழுது shift அடிப்படை கொண்டு வந்துள்ளதை பாராட்டுகிறோம். அதை சரியான முறையில் செய்யுங்கள். அதை பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறோம். அது மட்டுமல்லாமல் கோமுகி புளூ மெட்டல்ஸ் ரோட்டின் மீது தான் அமைந்துள்ளது. ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் அதற்கு தாராளமாக லைசென்ஸ் கொடுக்கலாம். அதே சமயம் வெடி போடும் போது அதிக எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரியும். யார் யார் தோட்டம் எங்கே இருக்கு, அவர்கள் எப்பொழுது வெளியில் வருவார்கள். பால்காரர் எப்பொழுது வருவார் என தெரியும். புதிதாக வேட்டு போடுபவர்களுக்கு தெரியாது. இதற்கு உரிமையாளர் கொஞ்சம் சிரமம் எடுத்து, அதற்கென்று தனியாக ஒரு நபரை நியமித்து நான்கு பக்கமும் அரை மணி நேரத்திற்கு முன்னரே எச்சரிக்கை செய்து அப்புறம் வெடியுங்கள். மற்றபடி கிராமத்துக்கு, ஏழை குழந்தைகளுக்கு எல்லாம் உதவுகிறார்கள். எங்கேயோ உள்ள லைன்ஸ் கிளப்புக்கு எல்லாம் உதவுகிறீர்கள் அதையெல்லாம் வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த கிராமத்தில், மண் சார்ந்து, புவி சார்ந்து வாழ்கிற ஏழை குழந்தைகள் இருந்தால், அவர்களின் கல்லூரிக்கு கட்டணம் கட்டுவது மாதிரி சின்ன சின்ன உதவிகளை தானாக முன் வந்து செய்யுங்கள். நாங்கள் இதை கேட்கவே கூடாது. இருந்தாலும் பரவாயில்லை கேட்கிறோம், 4 ஏழை குழந்தைகள் படித்தால் நன்று. இயற்கை மூலம் பலன் பெறுகிறோம். அதனால் ஒரு புண்ணிய காரியம் கிடைக்கும் என்பதை இந்த கிராம மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன். மற்றபடி கோவிலுக்கு செய்கிறீர்கள். அதுபோல் இந்த மக்களுக்கும் இந்த கல்வி ஆண்டிலிருந்து செய்ய ஆரம்பியுங்கள். அதற்கு யாராவது பொறுப்பெடுத்து செய்யுங்கள் என்று இந்த மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவர்களுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து மக்களுக்கு நல்லது செய்யலாம் நன்றி என தெரிவித்தார்.

## 29. திரு. ஜெகதீஸ்

நான் ஜெகதீஸ். சூலூரில் இருந்து வருகிறேன். லாரி உரிமையாளர். கடந்த இரண்டு வருடமாக குவாரிகள் இயங்காததால் கட்டுமான பொருட்கள் எல்லாம் தட்டுப்பாடாக இருக்கிறது. விலைவாசி அதிகமாக இருக்கிறது. குவாரிகள் எல்லாம் இயங்கினால் கட்டுமான பொருட்கள் எல்லாம் தட்டுப்பாடு

இல்லாமல் வழங்குவோம். கொஞ்சம் மலிவான விலைக்கு வழங்குவோம். பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

### 30. திரு. திலகராஜ்

என் பெயர் திலகராஜ். பெரியகுயிலியில் வசிக்கிறேன். ஜெயக்குமார் மற்றும் கோமதி புளு மெட்டலுக்கு நீங்கள் அனுமதி வழங்கலாம் என தெரிவித்தார்.

### 31. திரு. முகிலன்

கோவை மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கோவை தெற்கு ஆகியோர் இணைந்து நடத்துகின்ற பச்சாபாளையம் கிராமம், புல எண் 238, 239, 240, 241 ஆகியவற்றில் 6 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கின்ற கோமுகி புளு மெட்டல் கல் குவாரி. அதே போல் புல எண் 212/1ஏ. 1பி, 2ஏ, 2பி, 3ஏ, 3பி ஆகியவற்றில் கிட்டத்தட்ட மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கக்கூடிய ஜெயக்குமார் கல் குவாரியினுடைய கருத்துக் கேட்புக் கூட்டத்தினுடைய தலைவர், எங்களது பெருமதிப்பிற்குரிய மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும் கூட்டத்தை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருக்கின்ற மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்களுக்கும் மற்றும் இங்கு பங்கெடுத்துக் கொண்டுள்ள பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இங்கே கருத்து சொல்ல வந்திருக்கும் பொதுமக்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்ந்தவர்களுக்கும், கல்குவாரி உரிமையாளர்களுக்கும் மற்றும் பல்வேறு வகையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் சார்ந்திருக்கின்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத கல்குவாரிகள் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாகவும் எங்களது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் முகிலன். நான் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். சென்னை உயர்நீதி மன்றமும் டில்லி உச்ச நீதி மன்றமும் நியமித்த மரியாதைக்குரிய சகாயம் ஆய்வுக்குழு கிராண்ட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த ஆய்வுப் பணியில் ஓராண்டு காலம் அவரோடு உடனிருந்து பணியாற்றியவன். நான் தற்போது கரூரில் இருக்கிறேன். இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது இங்கே எண்ணற்ற குவாரிகள் இருந்தாலும் கடந்த காலங்களில் கிடையாது. தற்போது



2018இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு குவாரிக்கு அனுமதி கேட்கும் பொழுது அந்த குவாரி ஒரு ஏக்கராக இருக்கலாம், அரை ஏக்கராக இருக்கலாம், 5 ஏக்கராக இருக்கலாம், சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் மொத்தம் பன்னிரெண்டரை ஏக்கர் இயங்கிக் கொண்டுள்ள குவாரி. மூன்றாண்டுகளுக்கு முன்பு இயங்கி முடித்த குவாரி, புதிதாக அனுமதி கேட்ட குவாரி ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் ஐந்து ஹெக்டர் (பன்னிரெண்டரை ஏக்கர்) இருந்தால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. ஆதலால் தான் மூன்றரை ஏக்கர் இருந்தாலும் கூட ஜெயக்குமார் கல் குவாரிக்கும், ஆறு ஏக்கர் இருந்தாலும் கூட கோமுகி கல் குவாரிக்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஜியோ எக்ஸ்புளரேசன் மற்றும் மைனிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் திட்டங்களைப் பற்றி விபரங்களை கூறினார். இந்த கல்குவாரி இயங்குவதால் கட்டாயம் காற்று மாசு, ஒலி மாசு, மண் மாசு, நீர் மாசு ஆகியவை எல்லாம் ஏற்படும். இது மட்டுமல்ல, இங்குள்ள பல்லுயிர்களுக்கும் அதாவது பறவைகள், விலங்குகள், சிறு உயிரினங்கள், இங்கே உள்ள தாவரங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், சமூக பொருளாதாரச் சூழல் பாதிக்கப்படும். இந்த பாதிப்பையெல்லாம் நாங்கள் எவ்வாறு சரி செய்வோம் என்பதைத்தான் இந்த அறிக்கையில் 400 பக்கங்கள் கொண்ட ஆவணமாக கொடுத்து, இந்த அறிக்கையின் மீது நாங்கள் சொன்னபடி செய்வோமா செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதற்காகத்தான் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம். அந்த வகையில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முதலில் சொல்லக் கூடியது இருப்பிட அளவுகோல்கள் (sitting criteria) என்று சொல்வது, அதாவது குவாரி அமைந்த இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவிற்கு வீடுகள், வீட்டு மனைகள், அங்கீகரிக்கப்பட்ட வீடுகள் 1995க்கு பின்பு பஞ்சாயத்து அபிவிருத்தி, DTCP அபிவிருத்தி அரசுக் கட்டிடங்கள் இதில் ஏதாவது ஒன்று இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, 50 மீட்டரில் மின்சார கம்பி இருக்கக்கூடாது. 50 மீட்டரில் நீர் நிலை இருக்கக்கூடாது. வண்டிப்பாதையாக இருந்தால் 10 மீட்டர், தார் சாலையாக இருந்தால் 50 மீட்டர், இப்படி பல்வேறு விதிமுறைகள் கொடுத்திருக்கிறார்கள். அந்த விதிமுறைகளையெல்லாம் மீறாமல் நாங்கள் கல்குவாரிகள் அமைக்கிறோம் என்று திட்ட வடிவமைப்பாளர் இதில் சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு கோமுகி கல்குவாரியை பொறுத்த வரை முதலில் அந்த கல்குவாரியை எடுத்துக்

கொள்கிறேன். அந்த கல்குவாரியை பொறுத்தவரை உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் மதிப்பு தமிழ் குறிப்பறிக்கை பக்கம் 4, அதில் என்ன சொல்கிறார்கள் என்றால் 320 மீட்டர் தூரத்தில் குடியிருப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஊர் நத்தம் இருந்தாலும் 320 மீட்டர் தொலைவில் இருந்தால் சட்டப்படி குவாரி அமைக்கலாம். ஆனால் கூகுள் படத்தில் சென்று பார்த்தோம். இது கூகுள் எர்த் புரோ என்கின்ற அப்ளிகேசனில் சென்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது குவாரியினுடைய தூரம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டால் வெறும் 280 மீட்டர் தான் இருக்கு. குவாரியினுடைய வெளிமுனைப் பகுதியிலிருந்து குவாரிக்கு வடகிழக்கு புறமாக 280 மீட்டர் தூரத்தில் ஊர் நத்தம் இருக்கிறது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடியாது. இது கூகுள் படங்களில் இருக்கிறது. இது சட்ட அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது. இது இவர்கள் பல விசயங்களுக்கு கூகுள் படங்களைத் தான் கொடுத்துள்ளார்கள். 280 மீட்டரில் ஊர் நத்தம் இருக்கிறது. அதனால் கோமுகி கல் குவாரிக்கு அனுமதி தரமுடியாது. இது கோமுகி கல் குவாரி அமையக்கூடிய புல எண் 238-னுடைய FMB, அதில் 238 பகுதி இரண்டில் குவாரி அமைக்கிறார்கள். ஆனால் அந்த குவாரியை ஒட்டி மேற்குப்புற பகுதியில் வீடு இருப்பது வருவாய் துறை ஆவணங்களில் கணினி வரைபடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல இவர்கள் கொடுத்திருக்கக்கூடிய இந்த திட்ட அறிக்கையில் பார்த்தால் திட்ட அறிக்கையில் கொடுத்துள்ள புல வரைபடத்திலும் அது காட்டப்பட்டுள்ளது. 71ஏ வில் பார்த்தால் வீடு இருப்பது காட்டப்பட்டுள்ளது. அதே போல குவாரியினுடைய 237 என்கின்ற குவாரியினுடைய மேற்கு பகுதியை பார்த்தால் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. வீடும் உள்ளது. இந்த இரண்டுமே ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இது வருவாய் துறை ஆவணத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல 177 என்ற குவாரியினுடைய தென் பகுதியில் பார்த்தால் அதிலேயும் வீடுகள் உள்ளது. கணினி புல வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படி கோமுகி கல் குவாரி புலத்தை சுற்றி மட்டும் அதுமட்டுமல்ல 242, 241 குவாரி புல இருக்கு. அதற்கு பக்கத்திலே 242 அதனுடைய கிழக்கு பகுதியில் வீடு உள்ளது. இப்படி நீங்கள் கொடுத்திருக்கின்ற அரசினுடைய ஆவணங்கள் படி வீடுகள் உள்ளது. இங்கே நிறைய பேர் யோசிக்கலாம். இது எல்லாம் ஏற்கனவே இருந்து வீடு. இப்ப அந்த இடத்தை குவாரிக்காரர்களே விலைக்கு வாங்கிவிட்டார். அவர் இடித்து விட்டார். அப்ப அங்க வீடு இல்லை தானே. அப்ப அது வந்து இதுல சேராது தானே அப்படின்னு சொல்லலாம். ஆனால், நாங்கள் நில அளவைத்துறை, வருவாய்

துறை சென்னையிலிருந்து கொடுத்திருக்கிறார்கள், RTI மூலம் கேட்டு வாங்கினோம். என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றால் UDR வரைபடத்தில் சுட்டியாக காட்டப்பட்ட அனைத்தும் சிதிமடைந்திருந்தாலும், இடிந்தே போயிருந்தாலும், அது UDR வரைபடத்தில் எவ்வாறு பொருள்பட்டதோ அவ்வாறே பொருள்படும். நில வகைப்பாட்டின் படி அது வீடு இருந்தாலும், வீட்டுமனை இருந்தாலும் இடிந்திருந்தாலும் UDR வரைபடத்தில் உள்ளவாறே பொருள்படும் என சட்டம் சொல்கிறது. சட்டத்தை RTIயிலும் போட்டு வாங்கியிருக்கிறோம். இத்தனை இடங்களில் இவர்கள் வீடுகள் இருப்பதை மறைத்து கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம் கிராம வரைபடம் கொடுத்தால் தெரிந்து விடும். அதனால் என்ன செய்கிறார்கள் என்றால் கிராம வரைபடம் வைப்பதில்லை. நிலப்பரப்பு வரைபடம் வைக்கிறார்கள். மரியாதைக்குரிய மாவட்ட நிர்வாகத்தினர் கட்டாயம் இது போன்ற EIA அறிக்கைகளில் எல்லாம் கிராம வரைபடத்தை வைப்பதற்கு தாங்கள் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், எல்லாரும் அந்தந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் நல்லது. குவாரி நடத்தப் போகிறவர் யாரென்று எனக்கு தெரியாது. தனிப்பட்ட முறையில் கருத்து கிடையாது. சட்ட அடிப்படையில் இருக்குமா இருக்காதா என்பது பற்றி மட்டும் பேச வந்திருக்கிறேன். இப்படி காட்டாமல் இருக்கிறார்கள். எல்லா குவாரியிலும் இருக்கிறதா என்று கேட்டால் கிடையாது. இணைப்புகளில் பார்த்தால் ஏற்கெனவே இயங்கி முடித்த குவாரின்னு பார்த்தால் கிராம வரைபடம் வைத்துள்ளார்கள். இயங்கி முடித்த குவாரிக்கு கிராம வரைபடம் வைத்துள்ளார்கள். ஆனால் இயங்கிக் கொண்டிருக்கும் குவாரிக்கு, அனுமதி கேட்ட குவாரிக்கு கிராம வரைபடத்தை வைக்காமல் நிலப்பரப்பு வரைபடம் வைத்துள்ளார்கள். எனவே, இது போன்ற வரைவு அறிக்கையில் இருப்பதை மறைக்கின்ற விதத்தில் செயல்பட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஒரு தெளிவான வகையில் கிராம வரைபடத்தினை கொடுங்கள் என்று ஆணையிடுங்கள். அதே மாதிரி குவாரியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் நீரேற்றும் அமைப்புகள் இருக்கக்கூடாது என்று சிறுகனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36(1) தெளிவாக சொல்கிறது. உள்ளாட்சி அமைப்புகளால் போடப்பட்ட நீரேற்றும் அமைப்புகளோ மத்திய அல்லது மாநில அரசால் போடப்பட்ட நீரேற்றும் அமைப்புகளோ அல்லது குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அமைப்புகளால் போடப்பட்ட நீரேற்றும் அமைப்புகளோ இருக்கக்கூடாது. இங்கே

250வது மீட்டரிலேயே ஊர் நத்தம் இருக்கிறது. அங்கு போர்வெல் மேல் நிலைத்தொட்டி எல்லாமே இருக்கிறது. அப்போ 500 மீட்டருக்குள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இது விதி மீறி இருக்கிறது. குவாரி புலத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவிற்கு எந்தவித தற்காலிக தொழிலாளர் குடியிருப்புகளும் இருக்கக்கூடாது என்று சிறுகனிம சலுகை விதிகள் சொல்கிறது. எனக்கு முன்னாடி பேசியவர்கள் சொன்னார்கள். வெடிகளை முறையா வையுங்கள் என்று சொன்னார்கள். இப்படித்தான் ஆதியூர் என்ற இடத்தில் வெடிச்சம்பவம் நடந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கக்கூடிய வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் இறந்து விட்டனர். கோடாங்கிபாளையத்திலும் கல் குவாரியிலும் அப்படி நடந்தது. இந்த குவாரியை பொறுத்த வரை 300 மீட்டர் சுற்றளவில் தற்காலிக தொழிலாளர் குடியிருப்புகள் இருப்பது கூடுதல் வரைபடங்களில் தெரிகிறது. எனவே, இந்த குவாரிக்கு சட்டப்படி அனுமதி கொடுக்க முடியாது. அதுமட்டுமல்ல இந்த கூடுதல் படங்கள் பக்கம் பக்கமாக நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். கோமுகி கல் குவாரி பொறுத்த வரையில் வடபுற பகுதியில் 45 மீட்டரில், வடகிழக்கு புறத்தில் 135 மீட்டரில், வடமேற்கு புறத்தில் 205 மீட்டரில், மேற்கு புறத்தில் 150 மீட்டரில், தென் மேற்கு புறத்தில் 214 மீட்டரில், தென்மேற்கு புறத்தில் 266 மீட்டரில், தெற்கு புறத்தில் 291 மீட்டரில் என எட்டு வீடுகள் 300 மீட்டர் சுற்றளவில் இருக்கிறது. அதற்கான படங்கள் கூடுதலில் எடுத்து காட்டியிருக்கோம். இப்படி ஊர் நத்தம் இருக்கிறது. தற்காலிக தொழிலாளர் குடியிருப்பு இருக்கிறது. தண்ணீர் தொட்டி இருக்கிறது. மேல்நிலைத் தொட்டி இருக்கிறது. சுற்றிலும் வீடுகள் இருக்கிறது. இப்படி விதிகளை மீறி கோமுகி கல் குவாரி இருப்பதால் இந்த குவாரிக்கு சட்ட அடிப்படையில் அனுமதி தரக்கூடாது. தந்தாலும் இப்படி பல இடங்களில் கொடுக்கப்பட்ட பல அனுமதிகள் இரத்து செய்யப்படுகிறது. எங்களிடம் உள்ளவை ஏதோ இரகசியமாக இருக்கின்ற ஆவணங்கள் அல்ல. வெளிப்படையாக இருக்கக்கூடிய ஆவணங்கள். கடந்த காலங்கள் போல இல்லை. இன்றைக்கு எந்த ஒரு தனி நபரும் ஆவணங்களை எடுத்து பார்க்க முடியும். நீங்கள் கல் குவாரிகாரர்களும் ஏமாற்றுகிறீர்கள். உண்மையான அறிக்கையை கொடுங்கள். தவறான அறிக்கையை கொடுத்து இங்கே வந்தவர்கள் நேரமும் வீண், இங்கே பங்கெடுத்துக் கொண்டவர்கள் நேரமும் வீண், கல் குவாரியின் நேரமும் வீண். எனவே, அது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். கோமுகி கல் குவாரியில் இது போன்ற பல்வேறு விதி

அடிப்படையில் இல்லாததால் அந்த குவாரிக்கு அனுமதி தரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். அதே போல அதற்கடுத்தபடியாக ஜெயக்குமார் கல் குவாரி. அந்த ஜெயக்குமார் கல் குவாரி புல எண் 212இல் 1ஏ, 1பி, 2ஏ, 2பி, 3ஏ, 3பி ஆகியவற்றில் அமைகிறது. இந்த ஜெயக்குமார் கல்குவாரியைப் பொறுத்தவரை கணிப்பொறியில் எடுத்த புல வரைபடத்தில் குவாரி அமையக்கூடிய புலமான 3ஏ-ல் இரண்டு வீடுகள் இருக்கிறது. அதே போல குவாரி அமையக்கூடிய 2பி என்ற புலத்திற்குள் கருப்பராயன் கோவில் இருக்கிறது. அதனுடைய தென்புற பகுதியில் 100 மீட்டருக்குள் 2 வீடுகள் இருக்கிறது. திட்ட வடிவமைப்பாளர் கொடுத்திருக்கக்கூடிய ஜெயக்குமார் கல் குவாரியினுடைய வரைபடத்தை பார்த்தாலும், அதிலும் நான் காட்டிய அனைத்து சுட்டிகளும் வருவாய் துறை ஆவணங்களில் அபதிவேடுகளில், புல வரைபடங்களில், கிராம வரைபடங்களில் அனைத்தும் உள்ளது. அதாவது 2பி-ல் இருக்கக்கூடிய கருப்பராயன் கோவில், 3ஏ-வில் இருக்கக்கூடிய வீடு புல எண், 3பி-ல் இருக்கக்கூடிய வீடு எல்லாமே அரசினுடைய ஆவணங்கள் பக்க எண் 211ஏ-ல் உள்ளது. அது மட்டுமல்ல, குவாரி அமையக்கூடிய புலத்திலுள்ள 214 னுடைய வட புறத்தில் தில்லையம்மன் கோவில் என்ற ஒரு கோவில் மற்றும் ஒரு வீடும் புல எண் 214/3பி3 என்ற உட்பிரிவு புலத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புல எண் 213-ல் குவாரியை சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் 5 வீடுகள். 1ஏ1, 1பி என்ற இரண்டு புலங்களிலும் இந்த 5 வீடுகள் இருக்கிறது. அதுமட்டுமல்ல புல எண் 234 கிழப்புற பகுதி 100 மீட்டருக்குள் ஒரு கோயில் இருக்கிறது. அது வருவாய் துறை ஆவணங்களில் சுட்டியாக காட்டப்பட்டிருக்கிறது. இதில் திட்ட வடிவமைப்பாளர் சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் கொடுத்த இந்த தமிழ் சுருக்க அறிக்கை பக்க எண். 5-ல் 320 மீட்டர் மேற்கில் குடியிருப்பு ஊர் நத்தம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் அந்த படங்களில் எடுத்து ஆய்வு செய்தால் 300 மீட்டர் சுற்றளவில் 280 மீட்டரில் ஊர் நத்தம் இருக்கிறது. அது ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஆவணங்களை நாங்கள் நிலப்பரப்பு வரைபடம் வைத்து எடுத்துள்ளோம். 280 மீட்டரில் உள்ள ஊர் நத்தத்தை 320 மீட்டர் என்று சொல்லி திட்டத்திற்கு அனுமதி கேட்கிறார்கள். ஊர் நத்தம் இருக்கிறது, அங்கீகரிக்கப்பட்ட வீடுகள் இருக்கிறது, வருவாய் துறை ஆவணங்களில் வீடு இடிந்து போய் இருந்தாலும் கூகுளில் பார்த்தால் வீடுகள் சுட்டியாக இருக்கிறது. கோயில்கள் இருக்கிறது. கருப்பராயன் கோவில், தில்லையம்மன் கோவில் எல்லாமே ஜெயக்குமார் கல் குவாரி அமையவுள்ள

இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் இருக்கிறது. ஜெயக்குமார் கல் குவாரி அமையவுள்ள புலத்திலிருந்து கூகுள் வரைபடத்தில் பார்த்தால் வடபுறத்தில் 260 மீட்டரில், 236 மீட்டரில், வடகிழக்கு புறத்தில் 236 மீட்டரில், வடமேற்கில் 265 மீட்டரில், வடமேற்கு புறத்தில் 132 மீட்டரில், மேற்கு புறத்தில் 90 மீட்டரில், தென்மேற்கு புறத்தில் 324 மீட்டரில், தெற்கு புறத்தில் 34 மீட்டரில், தென்கிழக்கு புறத்தில் 239 மீட்டரில் என பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. கூகுள் வரைபடங்களில் காட்டப்பட்டிருக்கிறது. அதை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் போகிறோம். இவ்வளவு விதிகளை மீறித்தான் இந்த குவாரிக்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். இந்த குவாரியைச் சுற்றி 300 மீட்டருக்குள் தொழிலாளியுடைய தற்காலிக நிரந்தர குடியிருப்பு இருக்கக்கூடாது. ஆனால் இந்த 300 மீட்டர் சுற்றளவிற்குள் தொழிலாளர்களுடைய தற்காலிக நிரந்தர குடியிருப்புகள் 1000 அடி தூரத்திற்குள் இருக்கிறது. எனவே அது சட்டப்படி தவறானது. அதுமட்டுமன்றி ஆவணங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் பார்த்தால் 45 வகையான ஆவணங்களை வைக்க வேண்டும். ஆனால் இதுவரைக்கும் 10. 15 வகையான ஆவணங்கள் தான் வைத்திருக்கிறார்கள். அரசும்பாளையம், பச்சாபாளையம் கிராமத்தில் 2021-இல் நடந்தது 1300 பக்கம் வரைக்கும் எல்லா ஆவணங்களும் வைத்திருந்தார்கள். ஆனால், இதில் பல ஆவணங்கள் வைக்கப்படாததால் முழுமையாக உண்மைகளை தெரிந்து கொள்ள முடியவில்லை. அனைத்தையும் கொடுக்கிறார்கள். அதை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரியவில்லை. மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் தயவு செய்து உறுப்பினர் செயலர் மற்றும் தலைவரிடம் சொல்லி EIAவில் முழுமையாக இருக்கக்கூடிய ஆவணங்களை SEIAA-ற்கு கொடுத்த அனைத்தையும் பதிவில் ஏற்றவேண்டும் என கோரிக்கை முன் வைக்கிறோம். கடந்த காலங்களில் நாங்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தான் EIA ரிப்போர்ட்டில் இருப்பது முழுக்க பதிவேற்றம் செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் போராட்டத்திற்கு பின் இணையத்தில் ஏற்றப்பட்டது. அனைத்து ஆவணங்களையும் வெளிப்படைத் தன்மையாய் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இப்படி பல்வேறு விதிகளை மீறி இருக்கிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு குவாரியும் அனுமதி கேட்கும் பொழுது ஏக்கருக்கு 200 மரங்களை வைப்போம் என்று சொல்கிறார்கள். இந்த குவாரிக்கும் 6 ஏக்கருக்கு 1200 மரங்கள்

வைப்போம் என்றும் 3 ஏக்கர் குவாரிக்கு 700 மரங்கள் வைப்போம் என்றும் சொல்கிறார்கள். இது பேப்பரில் இருக்கு, இதற்கு இவ்வளவு செலவு செய்கிறோம் என்று படஜெட் கொடுத்துள்ளார்கள். எங்கள் வருமானத்தில் இவ்வளவு மரத்திற்கு செலவு செய்கிறோம் என்று. இந்த பெரியகுயிலி சுற்று வட்டாரத்தில் பார்த்தால் சுமார் 100 குவாரிகள் இருக்கு. எல்லாம் 3 தடவை, 4 தடவை அனுமதி வாங்கினது. இதெல்லாம் விதிப்படி மரத்தை வைத்திருந்தால் இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் மரமாகத் தான் இருக்கும். ஆனால், எங்கேயும் மரங்கள் இல்லை. குவாரிதான் இருக்கிறது எனவே இது போன்ற நிலைமைகளை மாவட்ட நிர்வாகம் மக்களின் வரிப்பணத்தை எடுத்து இரண்டரை கோடி மரங்களை அரசு நட்டு அதற்கான வேலை செய்துட்டு இருக்கிறார்கள். ஆனால், குவாரி உரிமையாளர்கள் கோடி கோடியாக வருமானம் ஈட்டுகிறார்கள். அதையே சட்டப்படி செய்ய வேண்டியது தான் என்று தான் கேட்கிறோம். சலுகை கேட்கவில்லை. ஒரு ஏக்கருக்கு 200 மரம் வைப்பதை சட்டப்படி செய்ய சொல்கிறோம். ஆனால் நடைமுறையில் அது இல்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். குவாரி குழி தோண்டும் போது அடையாளங் காட்டியாக எல்லைக்கல் நடுகிறோம், நடுவது மட்டுமல்ல குவாரிக் குழி சுற்றி முழுமையாக கம்பி வேலி அமைக்கிறோம். ஒரு மீட்டருக்கு 300 ரூபாய் செலவில் குவாரி குழி சுற்றி கம்பி வேலி அமைக்கிறோம் என்று சொல்லி அனுமதி கேட்கிறார்கள். போன ஆண்டு 7ஆம் மாதம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் அனைத்து இயங்கி முடித்த இயங்கிக் கொண்டிருக்கின்ற குவாரிகள் அனைத்தும் கம்பி வேலி போடவேண்டும் அதை செப்டெம்பருக்குள் முடிவுக்கு கொண்டு வரச் சொன்னார்கள். ஆனால் நடைமுறையில் கிடையாது. நம் கோயமுத்தூர் மாவட்டத்திலேயே 15 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் குளிக்க போய் தவறி விழுந்து என, தமிழ்நாடு முழுக்க 500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். குவாரிக்காரர்கள் வருவாய் ஈட்டுவது சரி. ஆனால் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. அதை கண்காணிக்க வேண்டி இருக்கிறது. வழக்காக மாறினால் மட்டுமே அதிகாரிக்கு தெரியும் இல்லையென்றால் தெரியாது. குவாரி தினசரியும் மதியம் 1 மணி முதல் 2 மணிவரை ஜாக் ஹம்மெர் வைத்து 5 அடி குழிகள் எடுத்து அதற்குள் நாணல் (ED) வெடிகளை வைத்து வெடிப்போம் அந்த வெடி ஒரே வெடியா இருக்காது. ஜிக்ஜாக் என்ற முறையில் தான் குழி போடுவோம். அது சீரியல் பிளாஸ்டிக் அதாவது

கொள்ளுபட்டாசு வெடிக்கிற சப்தம் தான் கேட்கும். அப்படித்தான் செயல்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை என்று ஊர்காரர்கள் பேச்சில் தெரிகிறது. நாணல் வெடிகளை பயன்படுத்துங்கள் என்று கூறினோம். ஏனென்றால் ஆபத்து அதிகம் வரும் என்பதால். தற்போது கூட ஆதியூரில், கோவையில் வெடித்து பல இழப்புகள் நடந்திருக்கிறது. அதை கண்காணிக்க வேண்டியது வருவாய் துறை மற்றும் காவல் துறை. அதற்குரிய அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கிறது. SI முதல் SP வரை டெபுடி தாசில்தாரிலிருந்து கலெக்டர் வரை இந்த மாதிரி சட்ட விரோதமாக வெடிமருந்து பயன்படுத்துவோர் மீது வெடிமருந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நடைமுறையில் இல்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை கோரிக்கை வைக்கிறோம். நூற்றுக்கணக்கான குவாரிகள் இருக்கு. மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல். சாலையைப் பொறுத்த வரை கிராமப்புறத்தை பொறுத்தவரை 10 டன் மட்டுமே போகணும். 10 டன்னுக்கு மேலே போகக் கூடாது. மற்ற தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 6 சக்கர வண்டி 18 டன், 10 சக்கர வண்டி 28 டன், 12 சக்கர வண்டி 36 டன், 14 சக்கர வண்டி 42 டன், 16 சக்கர வண்டி 46 டன். இதுதான் போக்குவரத்து ஆணையர் கொடுத்த உத்தரவு. அவ்வாறு இல்லாமல் ஒரு டன் அதிகமாக போட்டால் 20,000 ரூபாய் அபராதம். அடுத்த ஒவ்வொரு டன்னிற்கும் ரூபாய் 2000 அபராதம் விதிக்க வேண்டும். அதுமட்டுமன்றி அதிகமாக இருக்கும் லோடை இறக்கி வைக்க வேண்டும். அதற்கான கூலியினையும் கொடுக்க வேண்டும். அந்த வண்டியின் லைசன்ஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும். டிரைவரின் லைசன்ஸ்-ஐ ரத்து செய்ய பண்ணணும். இதை நான் சொல்லவில்லை, போக்குவரத்து ஆணையர், இருக்கக்கூடிய மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அனைவருக்கும் உச்ச நீதி மன்றத்தின் வழக்கில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் எல்லோருக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் போக்குவரத்து ஆணையர் 26.07.2023-ல் போட்ட உத்தரவு. அதுமட்டுமல்ல இந்த வாகனத்தின் மீது மோட்டார் வாகன சட்டம் 113, 114, 194இல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சொத்து சேதப்படுத்தியதற்கு TNPPTL Act-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வருடம் இருக்க வேண்டிய சாலை அதிகப்படியான பாரத்தால் மூன்று மாதத்தில் போய்விடுகிறது. 5 வயது குழந்தை இருக்கு பூனை முட்டினால் தாங்கும், யானை முட்டினால் தாங்காது. வெறும் 10 டன் போக வேண்டிய



சாலையில் ஆறு சக்கர வாகனத்தில் 24 டன் கொண்டு செல்கிறார்கள். கல்லோ எம் சாண்ட் 10 டன் என்பது ஒரு டிராக்டருடைய அளவு. இப்படி விதிகளை மீறி இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமல்ல 3 மாத காலம் ஆய்வு செய்ததாக சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் காற்று, நீர், மண் எல்லாம் மார்ச் 2023 லிருந்து மே 2023 வரை 8 இடத்திலே ஆய்வு செய்தோம் என்கிறார்கள். மற்ற இடத்திலே அறிக்கையை அதிகாரிகள் தான் கேட்க முடியும் நாம் கேட்க முடியாது. ஆனால் காற்று ஆய்வு பண்ணலாம் 8 இடத்திலேயும் ஒரு மணி நேரம் வைத்து அல்ல 3 மாதம் இடையறாது வைத்து 24 மணி நேரமும் வைத்து காற்றினை கண்காணித்தோம் என்கிறார்கள். அப்படி ஆய்வு செய்யும் போது காற்று ஆய்வு செய்யும் கருவிக்கு மின்சாரம் ஏதோ வீட்டில், தோட்டத்து சாலையில், தொழிற்சாலையில் இப்படி ஏதோ ஒரு இடத்திலிருந்து எடுத்திருக்க முடியும். நாங்கள் எல்லா கூட்டத்திலேயும் கேட்கிறோம். அய்யா 8 இடத்தில் எடுத்தோம் என்றால் எந்த இடங்களில் எடுத்தீர்கள். எந்த இணைப்பிலிருந்து எடுத்தோம் என்று சொல்லுங்கள். ஏனென்றால் கரண்ட் பில் அதிகரித்துக்க வேண்டும் யூனிட் அதிகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அதைச் சொல்லுங்கள் என்றால் கிடையாது. அப்படியானால் இது பேருக்கே தான் இருக்கிறது. காற்று மாசுபாடு இது மாசு கட்டுப்பாடு வாரிய பொறுப்பில் தான் வரும். தயவு செய்து இந்த திட்ட வடிவமைப்பாளர்களிடம் காற்று மாசு ஆய்வு செய்தால் அது எந்த இடம் என்று பார்த்து அதற்கான மின் கட்டண பில்லையும் கொடுக்க சொல்லவும். ஆய்வு நடத்தும் முன் 3 மாதம், ஆய்வின் போது 3 மாதம், அதற்குப் பின் 3 மாதம் என மின் கட்டண பில்லையும் கொடுக்க சொல்லுங்கள். ஏனென்றால் ஆடி மாசம் காத்தடிக்குது. சாலையில் செல்ல முடியவில்லை. இப்படி கூப்பிட்டு சொன்னால் 2000 நிறுவனங்கள் இருக்கு, 4 அதிகாரிகள் இருக்கிறீர்கள். எங்கே வர முடியும். அதனால் ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பே அதை எப்படி சரி செய்வது அதற்கான வழிவகைகள் என்ன என்ற அடிப்படையில் சொல்கிறோம். இந்தியாவை பொறுத்த வரை 147 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது அபாயமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒரு இடத்தை கோவை மாவட்டத்தில் குறப்பிட்டுள்ளார்கள். வயநாடு பிரச்சனை வந்தபின் தான் நிலச்சரிவு பற்றி பேசிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் ஆறு இடங்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை என்று ஆறு இடங்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்போது மதுக்கரை பேரூர் பகுதியில் நில நடுக்கம் வந்திருக்கிறது. நேற்று

முன்தினம் கூட காங்கேயத்தில் நில அதிர்வு வந்திருக்கிறது. எனவே நாம் விழிப்போடு இல்லையென்றால் நாம் பல வீடுகள் கட்டிள்ளோம், அதுமட்டுமல்ல ஒரு சமூகத்தையே இழக்க வேண்டிய அபாயம் இருக்கிறது, இதை நான் சொல்லவில்லை இஸ்ரோ சொல்கிறது. அந்த அடிப்படையில் குவாரிக்கு அனுமதி கொடுக்கும் போது அது சட்டப்படி இருக்கிறதா சட்ட அடிப்படையில் இருக்கிறதா இவ்வளவு குவாரிகள் இங்கு தேவையா இங்கே உற்பத்தி செய்வது கேரளா கர்நாடக ஆந்திராவிற்கு செல்கிறது. அது உண்மையில் இந்த மண்ணுக்கு தேவையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்து செயற்கை கல் குவாரி மணல் வேண்டாம் ஆற்று மணல் வேண்டாம் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்யுங்கள். இந்தோனேசியா மலேசியா போன்ற நாடுகளில் நில அதிர்வு சனாமி வரும் என்பதால் மண்எடுப்பது இல்லை. 1000 ரூபாய்க்கு இறக்குமதி செய்து கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அதை நடை முறைப்படுத்த வேண்டும் என கேட்கிறோம். ஏற்கெனவே தமிழக முதல்வர் 2017-ல் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது எங்களுடைய ஆலோசனைகளை கேட்டு முகநூல் பக்கத்தில் நவம்பர் 22, 2017 இல் இந்த கருத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதி உள்ளார். அது போன்ற செயலை செய்வோம். அவசியத் தேவைக்காக மட்டும் கற்களை வெட்டி எடுப்போம். என்று சொல்லி இந்த நிலைமைகளை இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய கடமை முகிலனுக்கும், உங்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது. நாம் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். இயற்கையை அழித்து விட்டால் வாழ முடியாது. எனவே வாய்ப்பிற்கு நன்றி நடவடிக்கை எடுப்போம். சட்டப்படி கோமுகி கல்குவாரி மற்றும் ஜெயக்குமார் கல் குவாரி இரண்டிற்கும் சட்ட அடிப்படையில் அனுமதி தர முடியாது. மேற்கொண்டு இவர்கள் அனுமதி பெற்று வந்தாலும் அது சட்ட அடிப்படையில் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. வணக்கம்.

### 32. திரு.சரவணச்செல்வன்

அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என் பெயர் சரவணச்செல்வன். நான் மலுமிச்சம்பட்டியில் இருந்து வருகிறேன். நான் அரசு ஒப்பந்ததாரராக ரோடு காண்ட்ராக்டராக இருந்து பணி செய்து வருகிறேன். அதுமட்டுமல்லாமல் கோயமுத்தூர் ரோடு காண்ட்ராக்டர் அசோசியேசன் உறுப்பினராகவும் இருக்கிறேன்.

அசோசியேசன்ஸ் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன். இங்கு கோயமுத்தூரில் சாலை போடுவதற்கு தேவையான அளவு மூலப்பொருட்கள் கிடைக்காததால் நாங்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்தும் காங்கேயத்திலிருந்தும் மூலப்பொருட்கள் கொண்டு வந்து நாங்க சாலை அமைக்க வேண்டிய சூழ்நிலையிலிருக்கிறது. அப்படி கொண்டு வரும் போது அரசாங்கத்திற்கும் அதிக பணம் கொடுக்க வேண்டி இருப்பதினால் அரசாங்கத்திற்கும் பண இழப்பு ஏற்படுகிறது. எங்களுக்கும் பெரும் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இதற்கு முன்பு இயங்கிக் கொண்டிருந்த கல்குவாரியில் இப்பொழுது 20 சதவிகிதம் தான் இயங்குகிறது. இதனால் மூலப்பொருட்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கின்றதால் எங்கள் சங்கத்திலிருந்து இந்த குவாரிகளுக்கு அனுமதி தருமாறு சங்கத்தின் சார்பாகவும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன்னாடி பேசியவர்கள் கூகுள்ல எடுத்தேன், கூகுள்ல எடுத்தேன் என்று சொல்கிறார்கள், இப்பொழுது ஊட்டியில் ஒருவர் கூகிள் மேப் பார்த்து சாலையில் சென்று குழியில் இறங்குன கதை நமக்கு தெரியும். கூகுள்ல எடுக்கும் பேப்பரின் உண்மைத் தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். நானும் ஒரு ஐநூறு பக்கத்திற்கு பேப்பர் எடுத்து வைத்து என்னாலும் மணிக்கணக்கில் பேச முடியும். நாம பேசுவதினுடைய உண்மைத் தன்மை என்ன, கூகுள்ல சாலை பார்த்து போகிறவர்கள் எல்லாம் சரியாக செல்ல முடிகிறதா. மணிக்கணக்கா பேச வருகிறார்கள், நானும் அதைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன். மற்றவர்கள் தரும் தகவல்களை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அசோசியேசன்ஸ் சார்பாக இங்கே இருக்கிற மூலப்பொருட்கள் விலை குறையணும் இங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அதனால் இந்த இரண்டு குவாரிகளுக்கும் அனுமதி தருமாறு என்னுடைய தனிப்பட்ட முறையாலும் எங்களது சங்கத்தின் சார்பாகவும் அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

### 33. திரு. செந்தில் குமார்

வணக்கம். நான் பெரியகுயிலியில் தான் இருக்கிறேன். லாரி மற்றும் புளு மெட்டல் நானும் வைத்துள்ளேன். எங்களுக்கு கல் கிடைக்காமல் வெளியூரில் இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு shift இரண்டு

shift மட்டுமே இயக்க வேண்டியதாக உள்ளது, ஆட்களுக்கும் சரியாக கூலி கிடைப்பதில்லை. உள்ளூரில் இருக்கின்ற குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தால் எங்களுக்கும் கல் கிடைக்கும். அப்போது எங்களிடம் உள்ள தொழிலாளர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்க முடியும். நன்றி.

#### 34. திரு. சத்யமூர்த்தி

மதிப்பிற்குரிய பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்திக் கொண்டிருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர். கோயமுத்தூர் தெற்கு அவர்களுக்கும் இனிய வணக்கத்தை கூறுகிறேன். இங்கே பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் சாதாரண கல் மற்றும் கிராவல் சம்பந்தமாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. நான் ஒரு கட்டிட பணி செய்யக்கூடிய சிறு சிறு வேலைகளையும் அலுவலகங்களும் வீடுகளும் கட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்து கொண்டு வருகிறேன். தற்போது கனிமப் பொருட்கள் கிடைக்காததால் அதிலிருந்து பெறப்படும் ஜல்லி, எம் சேண்டு, பி சேண்டு எல்லாம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு நிறைய குவாரிகள் இயங்காத காரணத்தினாலும் நாங்கள் வெளியிலிருந்து கொண்டு வருவதாலும் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இது சாதாரணமாக ஒரு சின்ன குழி சம்பந்தமாக பேசுகிறோம். ஆனால் இதற்கு முன்னால் பேசியவர்கள் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்கள். இதை சார்ந்து எவ்வளவு தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது நாம் கேட்டுக் கொள்ளலாம் ஆய்வு செய்து கொள்ளலாம். அதைச் சார்ந்து மனித வளம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். கல்குவாரியிலோ அல்லது கிரசரிலோ வேலை செய்கிறவர்கள் பார்த்தால் சாதாரண பெரிய படிப்பறிவு இல்லாதவர்களாகத் தான் இருப்பார்கள், அவர்கள் ஒரு அரசு அதிகாரி மற்றும் சாப்ட்வேர் அதிகாரியாகவோ வேலை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாது. அவர்கள் எப்படி வேலை செய்து எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். நம்ம குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்கிறோம் என்றால் இந்த பணி மூலம் பெரும் வருமானம் தான் காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு ஒரு கணிசமான வருமானம் இருக்கிறது. அதனால் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தான்

பார்க்க வேண்டும். இந்த தொழிலாளர்களின் பணம் தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் கஷ்டப்பட்டு படிப்பதற்கு மூலாதாரமாக உள்ளது. ஆகவே கல்வி சார்ந்தும் இது இருக்கிறது. வணம் உயிரியல் என்று பார்க்கிறோம். மேலும் மனிதனின் வாழ்வாதாரம் சிறு சிறு குடும்பங்களின் வாழ்வாதாரம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும். இந்த கல்குவாரி மூலத்தை எடுத்தோம் என்றால் லாரி, லாரியிலிருந்து மெக்கானிக், மெக்கானிக்கிலிருந்து பெட்ரோல் போன்ற அதிகமான தொழில் இதை சார்ந்து உள்ளது. ஒரு சிறு விசயத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானவர்கள் நேர்முகமாகவும். ஆயிரக்கணக்கானவர்கள் மறைமுகமாகவும் சார்ந்து இருக்கிறார்கள். எனவே குவாரிகளுக்கு நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே நிறைய வாழ்வாதாரம் பெருகும். இல்லையெனில் சிறு சிறு குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கும். அரசு அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து கட்டாயமாக எங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த குவாரிகளுக்கு அனுமதி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

### **35. திரு.சதீஸ்குமார்**

வணக்கம். என் பெயர் சதீஸ்குமார். நான் இதே பெரியகுயிலி தான். நானும் லாரி வைத்துள்ளேன். இப்ப எல்லாரும் அவரவர்கள் கருத்தை சொன்னார்கள். இப்போது என்னுடைய கருத்து என்னவென்றால், இங்கே சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பார்த்தால் கல்குவாரி மற்றும் கிரைஸ் தொழிலை நம்பித்தான் இருக்கிறார்கள். கண்டிப்பாக கல் குவாரிக்கு லைசன்ஸ் கொடுக்கிறது மிக அவசியமான ஒன்று. மூலப்பொருட்கள் பற்றாக்குறை என்று ரோடு காண்ட்ராக்டர் சொன்னார். அதுவும் ஒரு விசயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். பில்லிங் காண்ட்ராக்டருக்கும் ஏகப்பட்ட பிரச்சினை. மூலப்பொருட்கள் கல்குவாரியிலிருந்து கல் வராதது. விலை ஏறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். கல்குவாரிக்கு லைசன்ஸ் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் ஒரு சில விசயங்களை நான் முன் வைக்கிறேன். நிறைய கல்குவாரியை பார்த்தால் ஏற்கனவே லைசன்ஸ் கொடுத்துள்ளீர்கள். இனிமேலும் கொடுக்கப் போகிறீர்கள். அந்தக் கல்குவாரி சுற்றிலும் மரங்கள் நட்டுள்ளார்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது அந்த மரம் இருக்கிறது இல்லையா என்று ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும். பெரியகுயிலிலிருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் ஏகப்பட்ட மண் மேடு

இருக்கிறது. மண் மேட்டிற்கு அருகில் மரம் வைக்க வேண்டும் அல்லது அந்த மண்மேட்டின் உயரம் குறைக்கணும். அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் காம்பவுண்ட் கட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோமுகியும் சரி ஜெயக்குமார் புளு மெட்டல்ஸ் இரண்டிலேயும் ரோட்டு ஓரத்தில் மண்மேடு இருக்கிறது. அவர்கள் எல்லைக்குட்பட்ட இடத்தில் மண்மேட்டை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன், இந்த விசயத்தை பல இடங்களில் சொல்லியாயிற்று. மேற்கொண்டு இந்த விசயத்தை குறிப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான மரங்கள் நிறைய வளர்க்க வேண்டும். அது தான் நாங்கள் எதிர்பார்ப்பது. மரங்கள் வைத்தால் மட்டுமே போதாது, அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும், மற்ற படி கல் குவாரிக்கு அனுமதி கொடுப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் கிடையாது. அரசு உத்தரவுப்படி மரங்களை சரியான முறையில் அமைத்தால் நல்லது என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு தான்.

### 36. திரு. தினேஷ்குமார்

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் தினேஷ்குமார். நான் இதே ஊரில் ரொம்ப வருஷமா இருக்கிறேன்., என்னைப் போல் இந்த ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதை நம்பி நிறையபேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சரி இந்த மாதிரி தொழில்கள் செய்பவர்களும் சரி இந்த தொழிலை சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அய்யா சொன்ன மாதிரி மரங்கள் வைத்துள்ளார்கள். எல்லா மரங்களும் வைத்த ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் மரம் ஆகிவிடாது. ஆயிரக்கணக்கான மரங்கள் இருக்கு ஒரு மரத்தை மட்டும் பார்க்க முடியாது. தண்ணீர் ஊற்றணும், மரம் வளரணும், அதற்கென்று காலங்கள் இருக்கிறது. வந்ததிலிருந்து எல்லோரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், கம்பெனிக்காரர்கள் தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள், சில மரங்கள் வளருகிறது. சில மரங்கள் வளருவது இல்லை. திரும்பவும் மாற்றி வைக்கிறார்கள். ஆறு மாதத்தில் எதுவும் வளர்ந்து விடாது. நேரம் ஆகும். ஒரு வருடத்தில் வளர்வது உண்டு. ஐந்து வருடத்தில் வளர்வது உண்டு. எல்லா குவாரிகாரர்களும் சரியான முறையில் பராமரித்து கொண்டு இருக்கிறார்கள். அதில் சில குறைகள் இருந்தாலும் சரி செய்து கொள்வார்கள். அவர் சொன்ன மாதிரி ஆறு மாதத்திற்கு ஒரு முறை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், பொதுமக்களே பார்க்கலாம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கு என்று. நாங்களும்

சுவலைகளில் போக வர பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தண்ணீர் ஊற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லா குவாரிகாரர்களும் எல்லா விதத்திலேயும் சரியாக பின்பற்றுகிறார்கள். ஒரு சில தவறுகள் இருக்கலாம் அதை நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம். எங்களால் முடிந்த வரை சரி செய்கிறோம். குவாரிகளுக்கு அருகில் சொந்த பயன்பாட்டிற்காக இருக்கும் வாடகைக்கும் இருக்கும். அவர்களுக்கு இடையூறு தரமாட்டோம். அவ்வாறு இடையூறு இருந்தால் அதை சரி செய்து கொடுத்து விடுவோம். எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். இது சம்பந்தமாக குவாரியை நம்பி பல தொழில்கள் நடக்கிறது. அரசிற்கும் இதனால் ஒரு வருமானம் கிடைக்கிறது. எங்களுக்கு அரசு செய்து கொடுக்கிறார்கள். நாங்களும் அரசிற்கு எங்களால் முடிந்ததை செய்து கொடுக்கிறோம். அதே போல இந்த குவாரிகளுக்கு நீங்கள் அனுமதி வழங்கணும். இடைஞ்சல் இல்லாமல் தான் இருக்கிறது. சரி செய்து கொள்கிறோம். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா குவாரிகளும் எங்களால் முடிந்த வரைக்கும் சரியாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கூடிய சீக்கிரம் நாங்களும் சரி செய்து கொள்வோம். பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். ஜெயக்குமார் குவாரியாகட்டும் கோமுகியாகட்டும் அங்கும் பத்து பேர் வேலை செய்கிறார்கள், அவர்கள் வாழ்வாதாரமும் வேண்டும். அவர்கள் அதை நம்பித்தான் இருக்கிறார்கள், அதற்காக நீங்கள் கூடிய விரைவில் அனுமதி கொடுங்கள். நாங்களும் என்ன உதவி செய்ய முடியுமோ செய்து கொள்கிறோம். நன்றி.

### 37. திரு. சாந்தகுமார்

இந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நான் பச்சாபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். நாங்கள் கல்குவாரிக்கு லைசன்ஸ் கொடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை. நீங்கள் அரசு கட்டுப்பாடு என்ன இருக்கிறதோ அதை நீங்கள் பின்பற்றி செய்யுங்கள். அனுமதி கொடுத்தவர்களுக்கும் வாரியத்திலிருந்து கடிதங்கள் எல்லாம் கேட்கிறீர்கள். எங்கள் ஊராட்சியில் என்ன செய்யணுமோ அதை செய்து முடித்து விட்டு அடுத்த ஊராட்சிக்கு போகச் சொல்லுங்கள். ஒரு புறம் அழிந்து கொண்டு வந்தாலும் ஒருபுறம் வளர்க்கலாம். நீங்கள் அனுமதி கொடுத்து விட்டு அதற்குண்டான வேலைகளை நீங்களும் செய்யத்தான் போகிறீர்கள். அதை நீங்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.


எங்களுக்கு வேலைகள் எல்லாம் இருக்கிறது. லைசன்ஸ்க்கு வருபவர்களை எங்கள் ஊராட்சிக்கு செய்து முடித்த பின் அடுத்த ஊராட்சிக்கு போகச் சொல்லுங்கள். இந்த விசயத்தை போன கூட்டத்திலேயும் அதற்கு முந்தைய கூட்டத்திலேயும் சொன்னேன். ஒரே கடிதம் கொண்டு வருகிறீர்கள். ஒரே பள்ளிகூடத்திற்கு கொண்டு செய்கிறீர்கள். நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறதாக எனக்கு தகவல். லைசன்ஸ் இருக்கிறவர்கள் அவரவர் எல்லைக்குள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கச் சொல்லுங்கள், நன்றி,

திரு. ஜெ.சதீஷ், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

மேற்கூறிய பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கு பெற்றோர் பட்டியல் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்த காணொளி குறுந்தகடு, காணொளி, ஒலி மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பதிவுகோல், ஆகியவை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மனுக்களின் எண்ணிக்கை : 3

  
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  
கோயம்புத்தூர் தெற்கு

  
தனி மாவட்ட வருவாய் அலுவலர்  
(நிலம் எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு)  
கோயம்புத்தூர் மாவட்டம்.